

**B.Com. DEGREE EXAMINATION
NOVEMBER 2010**

Fifth Semester

Commerce

Elective—AUDITING

(CBCS—2008 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part - A (10 × 2 = 20)

Answer **all** the questions

1. Define - Auditing.

தணிக்கை - இலக்கணம் வரக.

2. What is Partnership firm?

கூட்டாண்மை என்றால் என்ன?

3. What is Audit Programme?

தணிக்கை நிகழ்ச்சி என்றால் என்ன?

4. What is meant by Internal Check?

அகச்சீராய்வு என்றால் என்ன?

5. What is meant by Routine Checking?

வழக்கமான சோதனைகள் என்றால் என்ன?

6. What is voucher?

ஆதாரச்சீட்டு என்றால் என்ன?

7. What is Audit Report?

தணிக்கை அறிக்கை என்றால் என்ன?

8. What is valuation of Assets?

சொத்துக்களை மதிப்பிடுதல் என்றால் என்ன?

9. What are types of liabilities of an Auditors?

தணிக்கையரின் பொறுப்புகளின் வகைகள் யாவை?

10. What is meant by Criminal Liability?

குற்றவியல் பொறுப்புகள் என்றால் என்ன?

Part - B

(5 × 5 = 25)

Answer **all** the questions

11 a. Explain the various types of Audit.

வி பல்வேறு வகைகளை விவரி.

(Or)

b. Give the advantages of Auditing.

தணிக்கையரின் நன்மைகளை கூறுக.

12 a. Explain the essentials of a Good Audit Programme.

ஒரு நல்ல தணிக்கை நிகழ்ச்சியின் அம்சங்களை விவரி.

(Or)

b. What are the contents of Audit Working papers?

தணிக்கை வரைவுத்தாள்களில் சாணப்படும் விபரங்கள் யாவை?

13 a. Explain the importance of voucher.

ஆதாரச்சீட்டின் முக்கியத்துவத்தை விளக்குக.

(Or)

b. Describe the advantages of Vouching.

சான்றாய்வின் நன்மைகளை விவரி.

14 a. Explain the classification of Assets.

சொத்துகளின் வகைகளை - விவரி.

(Or)

b. How will an auditor vouch the Cash transactions?

ஒரு தணிக்கையாளர் ரொக்க நடவடிக்கைகளில் ஆதாரச்சீட்டை எவ்வாறு தணிக்கை செய்வார்?

15 a. Give short notes on Liability to third party.

மூன்றாவது நபர்களுக்கு தணிக்கையாளரின் பொறுப்புகள் பற்றி ஒரு சிறு குறிப்பு வரைக.

(Or)

b. Distinguish between Civil and Criminal Liabilities of an auditor.

ஒரு தணிக்கையாளரின் உரிமையியல் பொறுப்புக்கும், குற்றவியல் பொறுப்புக்கும் உள்ள வேறுபாடுகளை எழுதுக.

Part - C

(3 × 10 = 30)

Answer any **three** questions

16. Explain the qualities of an Auditor.

தணிக்கையாளரின் பண்புகள் பற்றி விவரி.

17. Describe the advantages and disadvantages of an Audit Programme.

தணிக்கை நிகழ்ச்சியின் நன்மைகள் மற்றும் குறைபாடுகள் பற்றி விவரி.

18. Explain the Auditor's duties in vouching.

சான்றாய்வில் தணிக்கையாளரின் கடமைகளை - விளக்குக.

19. Explain the object of verification of assets.

சொத்துக்களைச் சரிபார்ப்பதன் நோக்கங்கள் பற்றி விவரி.

20. Examine the liabilities of negligence under the law of agency.

முகமை சட்டத்தின் கீழ்கவனக் குறைவால் ஏற்படும் பொறுப்பு - விவரி.

**B.Com/B.Com. (CA) / B.Com. (CS) DEGREE
EXAMINATION, NOVEMBER 2010**

First Semester

Commerce

Part I—வணிகக் கடிதங்கள்

(CBCS—2008 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

பகுதி - அ (10 × 2 = 20)

அனைத்து வினாக்களுக்கும் விடை தருக.

1. வணிகக்கடிதம் என்றால் என்ன ?
2. கருத்துரை என்றால் என்ன ?
3. விளம்பரப்படி என்றால் என்ன ?
4. ஆனையறுக்கள்—வரையறு.

5. சுற்றறிக்கை—விளக்கம் தருக.

6. நிறுமச் செயலர் என்பார் யார் ?

7. அங்காடி எத்தனை வகைப்படுத்தப்படும் ?

8. அறிக்கை—விளக்கம் தருக.

9. விளக்கம் தருக : சரிக்கட்டல்.

10. தகவல் தொடர்பு என்பது யாது ?

பகுதி - ஆ

(5 × 5 = 25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.

11.(அ) வணிகக்கடிதங்களின் வகைகளை வரிசைப்படுத்துக.

(அல்லது)

(ஆ) வணிகக்கடிதங்களின் பொது அமைப்பைப்பற்றி விவரிக்கவும்.

12. (அ) சுமார் 3 மாதமாக, வியாபாரக் கடனை திருப்பிச் செலுத்தாத நபர் ஒருவர்க்கு, கடளை ஃக்கிரமாக செலுத்த வேண்டி கடிதம் ஒன்று எழுதுக

(அல்லது)

(ஆ) வேலை வேண்டி விண்ணப்ப கடிதம் ஒன்றை உமது ஊரிலேயே இயங்கி வரும் தனியார் பேப்பர் நிறுவனத்திற்கு அனுப்பவும்.

13. (அ) விசாரணைக் கடிதத்தின் நோக்கங்களை தெளிவாக விவரிக்கவும்.

(அல்லது)

(ஆ) அனுப்பப்பட்ட சரக்கில் எண்ணிக்கைக் குறைவை புகார் கடிதம் மூலம் தெரிவிக்கவும்.

14.(அ) வியாபார சுற்றரிக்கையின் நன்மைகளை விவரிக்க.

(அல்லது)

(ஆ) வங்கிமடல்களின் வகைகளை கூறுக.

15.(அ) நிறுமக் கூடம் பற்றி சிறுகுறிப்பு வரைக.

(அல்லது)

(ஆ) தீர்மானங்கள் என்றால் என்ன ? அவை எங்ஙனம் வகைப்படுத்தப்படும் ?

பகுதி - இ (3 × 10 = 30)

ஏதேனும் மூன்று வினாக்களுக்கு விடையளிக்கவும்.

16. வணிகக் கடிதங்கள் எழுதுபவர் கடிதம் எழுதும்முன் மனதில் கொள்ள வேண்டுவன யாவை ?
17. வங்கி மேல் வரைப்பற்றின் தொகையை தற்பொழுது உள்ள ரூ. 1,00,000 யிலிருந்து ரூ. 2,00,000 என உயர்த்தி வழங்க, வங்கிக்கு கடிதம் எழுதுக.
18. புகார் கடிதம் ஒன்றும் அதனை சரிக்கட்டிய விபரத்தை தெரிவித்தும் கடிதங்களை எழுதுக.

19. காப்பீட்டு பத்திரத்தின் அடிப்படையில் கடன் கேட்டு விண்ணப்பம் ஒன்றை காப்பீட்டு நிறுவனத்திற்கு கடிதம் எழுதுக.

20. அறிக்கைகளின் வகைகளைக் கூறுக.

————— *** —————

**B.Com/B.Com. (CA) / B.Com (CS) DEGREE
EXAMINATION, NOVEMBER 2010**

Second Semester

Commerce

Part I—அலுவலக முறைகள்

(CBCS—2008 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

பகுதி - அ (10 × 2 = 20)

அனைத்து வினாக்களுக்கும் விடை தருக.

1. பரவலாக்கல் என்றால் என்ன ?
2. எழுத்து வடிவ தகவல் என்றால் என்ன ?
3. கோப்புகளின் நன்மைகள் யாவை ?
4. பணிவரை படத்தின் நன்மைகள் யாவை ?
5. நவீன அலுவலகம் என்றால் என்ன ?

6. கணினியின் முக்கியத்துவத்தை வரைக.

7. உள்வரும் தபால் என்றால் என்ன ?

8. அலுவலக இயந்திரங்கள் பற்றி நீவிர் அறிவது யாது ?

9. வரையறு : அறிக்கைகள்.

10. மின்னஞ்சல் என்றால் என்ன ?

பகுதி - ஆ

(5 × 5 = 25)

அனைத்து வினாக்களுக்கு விடையளிக்க.

11.(அ) பிழைத்திருத்தலின் தேவைகள் யாவை ?

(அல்லது)

(ஆ) அறிக்கைகளின் வகைகள் விவரி.

12. (அ) நல்ல கோப்பீட்டு முறையின் தன்மைகள் யாவை ?

(அல்லது)

(ஆ) நவீன அலுவலகத்தின் தன்மைகள் யாவை ?

13.(அ) பணியை எளிமையாக செய்ய வேண்டிய படிநிலைகள் யாவை ?

(அல்லது)

(ஆ) மையமாகக் காலின் தீமைகள் யாவை ?

14.(அ) கோப்பிடுதல் எங்ஙனம் வகைப்படுத்தப்படும் ?

(அல்லது)

(ஆ) சுட்டகராதி பற்றி சிறுகுறிப்பு வரைக.

15.(அ) ஏதேனும் பத்து பொது வணிக சொற்களை எழுதுக.

(அல்லது)

(ஆ) வணிகவியலின் முக்கியத்துவத்தை எழுதுக.

பகுதி - இ

(3 × 10 = 30)

ஏதேனும் மூன்று வினாக்களுக்கு விடை யளிக்கவும்.

16. அலுவலகத்தின் சாதாரண நடவடிக்கைகளை விவரிக்க.

17. அறிக்கையை எங்ஙனம் தயாரிப்பீர் ?

18. சுட்டகராதியின் வகைகள் மற்றும் நோக்கங்கள் யாவை ?

19. ஒரு அலுவலகத்தின் வேலையை எவ்வாறு கணக்கீடு செய்வது ?

20. நவீன அலுவலகத்தில் கணினியின் உபயோகங்களை விவரிக்க.

————— *** —————

B.Com. DEGREE EXAMINATION, NOVEMBER 2010**First Semester****Commerce****ADVANCED ACCOUNTANCY—I**

(CBCS—2008 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Section A

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. Differentiate Journal with Ledger

குறிப்பேட்டையும், பேரளேட்டையும் வேறுபடுத்துக.

2. What are the accounting concepts ?

கணக்குப் பதிவியல் கொள்கைகள் யாவை ?

3. What is suspense account ? When is it opened ?

அனாமத்து கணக்கு என்றால் என்ன ? அது எப்பொழுது தொடங்கப்படும் ?

4. Why Bank Reconciliation Statement is prepared ?

வங்கிக் கணக்கைச் சரிக்கட்டும் பட்டியல் ஏன் தயாரிக்க வேண்டும் ?

5. What is the necessity for providing depreciation ?

தேயமானம் இடுவதற்கான அவசியம் என்ன ?

6. What is meant by balancing of an account ?

பேரேட்டில் இருப்பு எடுத்தல் என்பது யாது ?

7. What do you mean by subscription received in advance ?

முன் கூட்டியே பெறப்பட்ட சந்தா என்பது யாது ?

8. Show how life membership fees appears in final accounts.

ஆயுள் உறுப்பினர் கட்டணம் ஆண்டு இறுதிக் கணக்கில் எவ்வாறு காட்டப்படும் ?

9. What is Average Clause ?

சராசரி சரத்து என்றால் என்ன ?

10. How would you ascertain loss of stock in the event of fire
accured ?

தீயினால் ஏற்பட்ட சரக்கு இழப்பை எவ்வாறு கணக்
கிடுவாய் ?

Section B

(5 × 5 = 25)

Answer **all** questions.

11. (a) What are the objectives of Accounting ?

கணக்குப் பதிவுவலின் நோக்கங்கள் யாவை ?

(Or)

(b) From the following balances of accounts, prepare a Trial
Balance :

Capital account Rs. 40,000 ; Buildings account
Rs. 6,000 ; Bank account Rs. 4,000 ; Interest paid account
Rs. 350 ; B/R account Rs. 8,000 ; Debtors account

Rs. 30,000 ; B/P account Rs. 15,000; Furniture account Rs. 65,000 ; Discount received Rs. 1,200 ; Discount allowed Rs.2,100 ; Machineries Rs. 8,000 ; Creditors account Rs. 7,850.

பின்வரும் கணக்கு இருப்புகளைக் கொண்டு ஒரு இருப்பு ஆய்வுப் பட்டியல் தயார் செய்யு.

முதல் க/கு ரூ. 40,000 ; கட்டிட க/கு ரூ. 6,000 ; வங்கி க/கு ரூ. 4,000 ; வட்டி செலுத்தியது க/கு ரூ. 350 ; வ/உ மாற்றுச்சீட்டு க/கு ரூ. 8,000 ; கடனாளிகள் க/கு ரூ. 30,000 , செ/உ மாற்றுச்சீட்டு க/கு ரூ. 15,000 ; அரையாளிகள் க/கு ரூ. 65,000 ; தள்ளுபடி பெற்ற க/கு ரூ. 1,200 ; தள்ளுபடி வழங்கிய க/கு ரூ. 2,100 ; இயந்திரத்தொகுதி க/கு ரூ. 8,000 ; கடனீந்தீதர் க/கு ரூ. 7,850.

12. (a) Explain the various methods of rectification of errors.

பிழை திருத்தத்தில் பல்வேறு முறைகளை விவரி.

(Or)

(b) From the following particulars prepare a Bank Reconciliation statement as on 31. 3. 10 :

- (i) Overdraft balance as per pass book Rs. 8,000.
- (ii) Cheques issued but not encashed Rs. 3,100.
- (iii) Cheques deposited into bank but yet collected Rs.1,800
- (iv) The debit of Rs. 950 in pass book for interested is not entered in cash book.
- (v) Rs.1,750 paid into bank by a customer directly is not entered in the cash book.
- (vi) Dividend collected by the bank Rs. 500.

பின்வரும் தகவல்களை கொண்டு 31.03.2010-க்கான வங்கிப் பாக்கி சரிக்கட்டும் பட்டியல் தயார் செய்க.

- (i) வங்கி நகலேட்டின் படி மேல்வரைப்பற்று ரூ. 8,000
- (ii) வழங்கிய காசோலைகள் பணம் பெறப்படவில்லை ரூ. 3,100.

- (iii) வங்கியில் செலுத்திய காசோலைகள் இன்னும் வசூலாகாதது ரூ. 1,800.
- (iv) வங்கி நகலேட்டில் வட்டிக்கான பற்றுப் பதிவு ரூ. 950 இன்னும் ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை.
- (v) வாடிக்கையாளர் ஒருவரால் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது ரூ. 1,750 இன்னும் ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை.
- (vi) இலாப ஈவுத் தொகை வங்கியால் வசூலிக்கப்பட்டது ரூ. 500.

13. (a) Compare straight line method of depreciation with diminishing balance method of depreciation.

நேர்கோட்டு முறை தேய்மானத்தை குறைந்து செல் இருப்பு தேய்மான முறையோடு ஒப்பிடுக.

(Or)

(b) On 1st April 2008 Sudha and Company purchased a machinery for Rs. 64,000 to install the machinery expenses incurred Rs. 28,000. Depreciate machinery 10% p.a under straight line method. On 30th June 2010 the worn out machinery was sold for Rs. 52,000. The books are closed on 31st December every year.

Prepare Journal entries. Also show Machinery account, Depreciation account for three years

சுதா அண்ட் கோ, ரூ. 64,000 மதிப்புள்ள இயந்திரத்தை ஏப்ரல் 1 2008 அன்று வாங்கியது. அதை நிறுவுவதற்கான செலவுகள் ரூ. 28,000 ஆண்டு தோறும் 10% வீதம் நேர்க்கோட்டு முறையில் தேய்மானம் தீக்கப்பட்டது. ஜூன் 30, 2010 அன்று இயந்திரம் பயனற்றுப் போனதால் ரூ. 52,000-க்கு விற்கப்பட்டது. கணக்கேடுகள் ஆண்டுதோறும் டிசம்பர் 31, அன்று முடிக்கப் பெறுகின்றன.

குறிப்போட்டு பதிவுகள் தருக. மேலும் இயந்திரக் கணக்கையும் தேய்மானக் கணக்கையும் மூன்று ஆண்டுகளுக்குத் தருக.

14. (a) Distinguish between a Income and Expenditure account and a Profit and Loss account.

வருமான செலவு கணக்கிற்கும், இலாப நட்ட கணக்கிற்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?

(Or)

- (b) From the following find how much is to be shown in Income and Expenditure account for the year ending 31.12.2009 for subscription.

| | |
|--|---------------|
| Subscription received during the year as per receipts and payments account | Rs. 28,680 |
| Subscription outstanding on 1.1.2009 | 2,400 |
| Subscription outstanding on 31.12.2009 | 3,000 |
| Subscription received in advance on 1.1.2009 | 1,800 |
| Subscription received in advance on 31.12.2009 | 1,080 |

கீழ்க்கண்ட விபரங்களிலிருந்து 31.12.2009-ல் முடிவடையும் ஆண்டிற்கான வருவாய் செலவினக் கணக்கில் சந்தா தொகை எவ்விதம் காட்டப்படும்.

| பெறுதல் செலுத்துதல் கணக்கின் படி | ரூ. |
|---|--------|
| சந்தா பெற்றமை | 28,680 |
| 01.01.2009-ல் வர வேண்டிய சந்தா | 2,400 |
| 31.12.2009-ல் வர வேண்டிய சந்தா | 3,000 |
| 01.01.2009-ல் முன் கூட்டிப் பெறப்பட்ட சந்தா | 1,800 |
| 31.12.2009-ல் முன் கூட்டிப் பெறப்பட்டுள்ள சந்தா | 1,080 |

15. (a) A fire occurred on 11.11.2009 in the shop of Raja From the following, calculate the Claim amount :

| | Rs. |
|----------------------------------|----------|
| Stock on 1.1.2009 | 8,500 |
| Purchases up to the date of fire | 85,000 |
| Sales upto the date of fire | 1,00,000 |

| | Rs. |
|-----------------------------|-----------------|
| Wages upto the date of fire | 8,500 |
| Stock salvaged | 2,000 |
| G.P. ratio | Rs.25% on sales |

இராஜா என்பவரின் கடை 3.11.2009 அன்று தீப்பிடித்தது. கீழ்க்காணும் விபரத்திலிருந்து கோருரிமை தொகையை காண்க.

| | ரூ. |
|----------------------------|----------|
| 01.01.2009-ல் சரக்கிருப்பு | 8,500 |
| தீப்பிடித்த வரை சொள்முதல் | 85,000 |
| தீப்பிடித்த வரை விற்பனை | 1,00,000 |
| தீப்பிடித்த வரை கூலி | 8,500 |
| பாதுபாட்கப்பட்ட சரக்கு | 2,000 |

மொத்த இலாப விகிதம் விற்பனையில் 25 %.

(Or)

- (b) How the actual claim is computed under Loss of stock policy ?

சரக்கு இழப்பு பாலிசியின் கீழ் கோருரிமை எப்படி பெறுவது என்பதை எழுதுக.

Section C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Pass Journal entries for the following transactions :

- (i) Capital introduced Rs.5,00,000.
- (ii) Deposited in bank Rs.3,00,000
- (iii) Purchase of fixed assets for the value of Rs. 1,25,000 by cheque.
- (iv) Cash withdrawn from bank Rs. 75,000.
- (v) Purchased goods from Mr. X for Rs. 50,000 paid by cheque.
- (vi) Cash sales Rs. 1,75,000.
- (vii) Goods withdrawn by the proprietor worth Rs.10,000.

(viii) Paid rent Rs.3,000

(ix) Issued cheque to Babu for Rs.2,000

(x) Received interest Rs.8,500

16. கீழ்க்கண்ட நடவடிக்கைகளுக்கான குறிப்பேட்டுப் பதிவுகள் தருக.

(i) அறிமுகப்படுத்தப்பட்ட முதல் ரூ. 5,00,000

(ii) வங்கியில் செலுத்தியது ரூ. 3,00,000.

(iii) ரூ. 1,25,000-க்கான காசோலை கொடுத்து நிலைச் சொத்து வாங்கியது.

(iv) வங்கியிலிருந்து எடுத்த ரொக்கம் ரூ. 75,000.

(v) X-யிடமிருந்து சரக்குகொள்முதல் செய்தது ரூ. 50,000 காசோலை மூலம் செலுத்தியது.

(vi) ரொக்க விற்பனை ரூ. 1,75,000

(vii) உரிமையாளர் ரூ. 10,000 மதிப்புள்ள சரக்கை எடுத்துக் கொண்டார்.

(viii) வாடகை செலுத்தியது ரூ. 3,000.

(ix) பாபுவுக்கு காசோலை கொடுத்தது. ரூ. 2,000.

(x) வட்டி பெற்றது ரூ. 8,500.

17. Write down the rectifying Journal entries for the following errors and show the Suspense account.

- (i) The sales returns book has been under cast by Rs.500.
- (ii) Goods worth Rs.1,500 sold to Bharath has been credited to his account.
- (iii) Purchase of furnitures Rs.5,000 has been entered in the purchases account.
- (iv) Cash Rs.2,500 received from Sekar has been posted to his account as Rs. 5,200.
- (v) A bill received from X for Rs.4,000 has been posted to Bills Payable Account.
- (vi) Received Rs.3,000 as advanced for sale, from a customer has not yet been recorded in the account books.

பின்வரும் கணக்கியல் பிழைகளுக்கு திருத்தப் பதிவுகள் எழுதி அனாமத்துக் கணக்கை காட்டுக.

- (i) விற்பனைத் திருப்ப ஏடு ரூ. 500 குறைவாக கூட்டப்பட்டுள்ளது.
- (ii) பரத்திற்கு விற்ற சரக்கு ரூ. 1,500 ஆவர் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
- (iii) அறையணிகள் வாங்கியது ரூ. 5,000 கொள்முதல் க/கு-ல் பற்று செய்யப்பட்டுள்ளது.
- (iv) சேகரிடமிருந்து பெற்ற ரொக்கம் ரூ. 2,500 ரூ. 5,200 என அவரது கணக்கில் எழுதப்பட்டது.
- (v) X-இடமிருந்து பெற்ற ரூ. 4,000 மாற்றுச் சீட்டு, செ/உ மாற்று சீட்டுக் கணக்கில் பதியப் பட்டுள்ளது.
- (vi) ஒரு வாடிக்கையாளரிடமிருந்து விற்பனைக்கு முன் பணமாக பெற்றது ரூ. 3,000 கணக்கு ஏடுகளில் பதியப்படவில்லை.

18. Vijay and Company purchase a grinding machine on 1st January 2006 for Rs.9,250 and immediately spent Rs.750 on its erection. On 1st July 2007, it purchased another machine for Rs.2500 and on 1st July 2008. It sold off the first machine purchased in 2006 for Rs. 7,000 and on the same date it purchased another machine Rs.6,250, on 1st July 2009, the second machine purchased for Rs.2,500 was also sold off for Rs.500. Depreciation was provided on the machinery on written down value basis at 10% p.a. Give the Machinery account for four years, commencing from January 1, 2006. Calculations are to be made to the nearest rupee.

விஜய் அன் கம்பெனி அரவை இயந்திரம் ஒன்றினை ஜனவரி 2006-ல் ரூ. 9,250-க்கு வாங்கி ரூ. 750 நிறுவுவதற்காக, உடனடியாக செலவிட்டது. 2007 ஜூலை 1-ல் இது மேலும் ஒரு இயந்திரத்தை ரூ-2,500 க்க வாங்கியது மற்றும் 2008 ஜூலை 1-ல் முதல் வாங்கிய இயந்திரத்தை ரூ. 7,000-க்கு விற்கப்பட்டது. அதே தேதியில் ரூ. 6,250க்கு மேலும் ஒரு இயந்திரத்தை வாங்கியது. ஜூலை 1 2009-ல் இரண்டாவதாக ரூ. 2,500-க்கு வாங்கிய பொறியினை ரூ. 500-க்கு விற்கிறது. தேய்மானமானது குறைந்த செல் இருப்பு முறையில் ஆண்டிற்கு 10 % நீக்கப்பட்டது.

இயந்திரக் கணக்கினை ஜனவரி 1 2006-ல் தொடக்கத்திலிருந்து நான்கு ஆண்டுக்கு தயார் செய்க. கணக்கீட்டு தொகையானது ரூ. 1 அருகாமையில் மாற்றப்பட வேண்டும்.

19. From the following receipts and payments account of the City Club, Chennai for the year ended 31.3. 2009, prepare Income and Expenditure account.

Receipts and Payments for the year ended 31.3.2009

| Receipts | Rs. | Payments | Rs. |
|----------------------------|-------|----------------------------|-------|
| To Balance 1.4.2008 | 3,485 | By Books | 6,150 |
| To Entrance fees | 650 | By Printing and stationary | 465 |
| To Donations | 6,000 | By Newspapers | 1,110 |
| To Subscriptions | 6,865 | By Sports materials | 5,000 |
| To Interest on Investments | 1,900 | By Repairs | 650 |
| To Sale of furniture | 685 | By Investment | 2,000 |
| To Sale of old newspaper | 465 | By Furniture | 1,000 |

| | | | |
|--------------------------------|--------|-------------------------|--------|
| | Rs. | | Rs. |
| To Proceeds from entertainment | 865 | By Salary | 1,500 |
| To Sunday receipts | 125 | by Balance on 31.3.2009 | 3,165 |
| | ————— | | ————— |
| | 21,040 | | 21,040 |
| | ————— | | ————— |

The entrance fees and donations are to be capitalised, sports materials are valued at Rs.4,000 as on 31.3.2009.

31.03.2009-ல் முடிவடையும் ஆண்டிற்கான சென்னை நகர கிளப்பின் பெறுதல் செலுத்தல் கணக்கிலிருந்து வருவாய் செலவினக் கணக்கை உயரரிக்கவும்

31.03.2009-ல் முடிவடையும் ஆண்டிற்கான பெறுதல் செலுத்தல் கணக்கு.

| பெறுதல்கள் | ரூ. | செலுத்தல்கள் | ரூ. |
|----------------------|-------|--------------|-------|
| 01.04.2008ல் இருப்பு | 3,485 | புத்தகங்கள் | 6,150 |
| நுழைவுக் கட்டணம் | 650 | எழுதுபொருள் | 465 |
| நன்கொடை | 6,000 | செய்தித்தாள் | 1,110 |

| பெறுதல்கள் | ரூ. செலுத்தல்கள் | ரூ. |
|-------------------------|----------------------------|--------|
| சந்தா | 6,865 விளையாட்டு பொருட்கள் | 5,000 |
| முதலீட்டின் மீதான வட்டி | 1,900 பழுது பார்ப்பு | 650 |
| அறைகலன் விற்கிறது | 685 முதலீடுகள் | 2,000 |
| பழைய பேப்பர் விற்கிறது | 465 அறைகலன் | 1,000 |
| பொழுது போக்கில் பெற்றது | 865 சம்பளம் | 1,500 |
| பற்பல வரவுகள் | 125 31.03.2009-ல் இருப்பு | 3,165 |
| | ————— | ————— |
| | 21,040 | 21,040 |
| | ————— | ————— |

நுழைவுக் கட்டணம் மற்றும் நன்கொடை முதல் படுத்துக. 31.03.2009-ல் விளையாட்டுப் பொருட்களை ரூ. 4,000 என மதிப்பிடப்பட்டது.

20. A fire occurred in the premises of Kumar Enterprises, Madurai on September 1, 2009 and the stock of the value of Rs.1,01,000 was salvaged. The following information was obtained.

| | Rs. |
|--|-----------|
| Purchases for the year ended 31.3.2009 | 6,80,000 |
| Sales for the year ended 31.3.2009 | 11,00,000 |
| Purchases from 1.4.2009 to 1.9.2009 | 2,50,000 |
| Sales from 1.4.2009 to 1.9.2009 | 3,60,000 |
| Stock 31.3.2008 | 3,00,000 |
| Stock 31.3.2009 | 3,40,000 |

The stock on 31.3. 2009 was overvalued by Rs.20,000. From April 2009 selling price was lowered by 10%. Calculate the amount of Fire claim.

குமார் என்ற நிறுவனம் 2009-ம் வருடம் செப்டம்பர் 1-ம் தேதியன்று அதன் நிறுவன வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. ரூ. 1,01,000 மதிப்பிலான சரக்குகள் தீயிலிருந்து பாதுகாக்கப்பட்டன. பின்வரும் தகவல்கள் அதன் ஏட்டிலிருந்து பெறப்பட்டன.

ரூ.

| | |
|---|-----------|
| 2009-ம் வருடம் மார்ச் 31-ல் முடிவடையும் | |
| கொள்முதல் சரக்கு | 6,80,000 |
| 2009-ம் வருடம் மார்ச் 31-ல் முடிவடையும் | |
| விற்பனை தொகை | 11,00,000 |
| 1.4.2009 முதல் 1.9.2009 வரையிலான | |
| கொள்முதல் சரக்கு | 2,50,000 |
| 1.4.2009 முதல் 1.9.2009 வரையிலான | |
| விற்பனை தொகை | 3,60,000 |
| 31.3.2008 வருட சரக்கிருப்பு | 3,00,000 |
| 31.3.2009 வருட சரக்கிருப்பு | 3,40,000 |

31.3.2009-ம் வருடத்தில் சரக்கிருப்பு ரூ. 20,000 அதிகமாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2009-ம் வருடம் ஏப்ரல் விற்பனை 10 சதவீதம் குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளன.

காப்பீடு உரிமை கோரல் கணக்கிடுக.

**B.Com. DEGREE EXAMINATION
NOVEMBER 2010**

First Semester

Commerce

BUSINESS ORGANISATION

(CBCS—2008 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part - A (10 × 2 = 20)

Answer **all** the questions

1. Mention any four objectives of a business.

வியாபாரத்தின் நான்கு நோக்கங்களை கூறு.

2. What do you understand by industrial revolution?

தொழிற்புரட்சி என்றால் என்ன?

3. What are the different forms of organizations?

பல்வேறு வகையான அமைப்புகள் யாவை?

4. Define a Private Company.

தனி நிறுவனம் இலக்கணம் கூறு.

5. What is meant by Optimum size?

மிகவும் பயன்தரக்கூடிய அளவு என்றால் என்ன?

6. What are the conditions for Representative Firm?

பிரதிநிதி நிறுவனம் என்றால் என்ன?

7. Define Director.

இயக்குநர் - வரையறு.

8. What are the powers of Managing Directors?

மேலாண்மை இயக்குநரின் அதிகாரம் யாவை?

9. What is the need for the Government to regulate the business?

வியாபாரத்தை அரசு ஒழுங்குபடுத்த வேண்டிய தேவை என்ன?

10. What is Break-Even Pricing?

சமநிலைப்புள்ளி விலை என்றால் என்ன?

Part - B
Answer **all** the questions

(5 × 5 = 25)

11 a. State the different types of Industries.

ஆக்கத்தொழிலின் வகைகளை விவரி.

(Or)

b. What are the qualities of successful businessman?

ஒரு வெற்றிகரமான தொழிலதிபரின் தன்மைகள் யாவை?

12 a. What are the privileges enjoyed by the private companies?

தனி நபரால் அனுபவிக்கும் முன்னுரிமைகள் யாவை?

(Or)

b. What are the differences between a Partnership and a co-operative society?

கூட்டாண்மைக்கும் கூட்டுறவு நிறுவனத்திற்கும் உள்ள வேறுபாடு யாவை?

13 a. Explain the standards for measuring the size.

அளவை நிர்ணயிக்கும் தரத்தை விவரி.

(Or)

b. State the factors determining the optimum size.

மிகவும் பயன்தர தக்க அளவை நிர்ணயம் செய்யும் கூறுகளை விவரி.

14 a. What are the qualification and disqualification of the Director?

இயக்குநரின் தகுதிகள் தகுதியின்மை யாவை?

(Or)

b. What are the difference between Directors and Margining Director.

இயக்குநருக்கும் மேலாண்மை இயக்குநருக்கும் உள்ள வேறுபாடு யாவை?

15 a. What are the special features of Public enterprise?

பொதுத்துறை நிறுவனங்களின் சிறப்பு தன்மைகள் யாவை?

(Or)

b. Write short note on Industrial Policy in India.

இந்திய தொழிற் கொள்கைகளை பற்றி சிறு குறிப்பு தருக.

Part - C

(3 × 10 = 30)

Answer any **three** questions

16. Bring out the important economic, social and political consequences of industrial revolution.

தொழிற் புரட்சியினால் ஏற்பட்ட முக்கியமான பொருளாதார, சமூக மற்றும் அரசியல் விளைவுகளை விவரி.

17. Define Partnership. Explain main features of partnership firm?

“கூட்டாண்மை” - வரையறு கூட்டாண்மை நிறுவனத்தின் முக்கியமான தன்மைகளை விவரி.

18. What is the Organisation Structure in a Company Management?

ஒரு நிறுவன மேலாண்மையின் அமைப்பு முறை யாது?

19. Describe the various pricing policies followed by public utilities.

பொதுப் பயன்பாட்டு நிறுவனங்களின் பல்வேறு விலை கொள்கைகளைப் பற்றி விளக்கம் செய்க.

20. Explain the economies of Large Scale Production.

பெரிய அளவில் உற்பத்தி செய்யும் பொழுது கிடைக்கும் பொருளாதார நன்மைகளை விவரி?

B.Com. DEGREE EXAMINATION, NOVEMBER 2010**Second Semester****Commerce****ADVANCED ACCOUNTANCY—II**

(CBCS—2008 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer **all** the questions.

1. What is an accommodation bill ?

பணவசதி மாற்று சீட்டு என்றால் என்ன ?

2. What is meant by noting charges ?

குறிப்புக் கட்டணம் என்றால் என்ன ?

3. What are the circumstances under which account current is to be prepared ?

நடைமுறைக் கணக்கு தயாரிக்கப்படும் சூழ்நிலைகள் யாவை ?

4. What is meant by red ink interest ?

சிவப்பு மை வட்டி என்றால் என்ன ?

5. What is Del Credere Commission ?

பிணையக் கழிவு என்றால் என்ன ?

6. What is normal loss ?

சாதாரண நட்டம் என்றால் என்ன ?

7. Mention two differences between Consignment and Joint Venture.

அனுப்பீட்டிற்கும் இணைவினைக்குள்ள இரு வித்தியாசங்கள் கூறு.

8. Who are called co-ventures ?

இணைவினைஞர்கள் என்பவர் யார் ?

9. What is a Statement of Affairs ?

நிலை அறிக்கை என்றால் என்ன ?

10. What is the meaning of incomplete records ?

முழுமையடையாத பதிவு என்றால் என்ன ?

Part B

(5 × 5 = 25)

Answer **all** the questions.

11. (a) What are the differences between Trade bills and Accommodation bills ?

வியாபார உண்டியலுக்கும் பணவசதி உண்டியலுக்கான வேறுபாடுகள் யாவை ?

(Or)

(b) On 1st August 2007, X sold Rs. 500 worth of goods to Y and drew on him for the amount for 3 months. Y accepted the same. On the due date Y being unable to pay the bill approached X and requested him to renew the bill for a further

period of 2 months together with interest at 6% per annum.
X agreed to the proposal. On the due date the second bill is met. Pass necessary Journal entries in both the parties books.

2007, ஆகஸ்ட் 1-ம் தேதி X-என்பவர் ரூ. 500 மதிப்புடைய சரக்கை Y-க்கு விற்றார். அதற்கு 3 மாத உண்டியலை எழுதினார். Y அதை வற்றுக் கொண்டார். அந்த உண்டியலின் தவணை நாளில், Y-யால் பணத்தை கொடுக்க முடியாததால் X-யை அணுகி அந்த உண்டியலை இரண்டு மாதத்திற்கு 6% வட்டியில் புதுப்பித்து உரும்படி கேட்டுக் கொண்டார். X-அதற்கு ஒப்புக் கொண்டார். இரண்டாவது உண்டியலுக்கு அதன் தவணை நாளில் பணம் செலுத்தப்பட்டது. குறிப்பேட்டு பதிவுகளை இருவர் ஏட்டிலும் தருக.

12. (a) How average due date will be calculated ?

சராசரி தவணை நாள் எவ்வாறு கணக்கிட படவேண்டும் ?

(Or)

(b) Xavier owes to Yusuf the following sums :

| | Rs. |
|--------------------|-------|
| On 15th March 2009 | 600 |
| On 20th April 2009 | 800 |
| On 15th May 2009 | 1,000 |
| On 31st May 2009 | 400 |

Find the average due date. What interest will Xavier pay to Yusuf if the actual payment is made on 9th July 2009 at 9% interest ?

சேவியர் என்பவர் யூசுப் என்பவருக்கு கொடுக்க வேண்டிய தொகை பின்வருமாறு :

| | | ரூ. |
|-------------|-------|-------|
| 2009 மார்ச் | 15-ல் | 600 |
| ஏப்ரல் | 20-ல் | 800 |
| மே | 15-ல் | 1,000 |
| மே | 31-ல் | 400 |

சராசரி தவணை நாளை கண்டுபிடி. ஜூலை 9, 2009ல் சேவியர் யூசுபுக்கு பணம் செலுத்தினால் 9% வட்டி வீதத்தில் அவர் கொடுக்க வேண்டிய வட்டி எவ்வளவு ?

13. (a) What is an account sale ? Give a specimen form of an account sale with imaginary figures.

விற்பனை கணக்கறிக்கை என்றால் என்ன ? மாதிரி படிவத்தை கற்பனை தொகையில் தருக.

(Or)

- (b) Siva consigned 1,000 kg vegetables costing Rs. 4,500. Expenses incurred were Rs.600. If loss due to natural deterioration in quality is of 10 kg and if 810 kg were sold, calculate cost of stock at the end.

சிவா என்பவர் 1000 கிலோ காய்கறிகளை ரூ. 4,500 மதிப்புடையதை அனுப்பிட்டு செய்தார். அதற்கான செலவு ரூ. 600 இயற்கை அழிவினால் 10 கிலோ

நட்டமைந்தது. 810 கிலோ விற்பனை செய்தால்,
மீதமுள்ள சரக்கின் மதிப்பை கணக்கிடு.

14. (a) What are the different methods of recording the joint venture transaction ?

இணைவினை நடவடிக்கைகளை பதிவு செய்யும்
பல்வேறு முறைகள் யாவை ?

(Or)

- (b) A and B were partners in a joint venture sharing profits and losses in the proportion of 4 : 1. A supplies goods to the value of Rs.5000 and incurs expenses amounting to Rs.300. B supplies goods to the value of Rs. 4,000 and incurs expenses amounting to Rs.400. B sells goods on behalf of the joint venture and realize Rs.12,000. B is entitled to a commission of 5% on sales and settles his account by bank draft. Give Journal entries in the books of A.

A-யும் B-யும் 4 : 1 என்ற விகிதத்தில் இலாப / நட்டத்தை பகிர்ந்துகொள்ளும் ஒரு இணை விணையின் கூட்டாளிகள் . A-கொடுத்த சரக்கின் மதிப்பு ரூ-5,000 செய்த செலவு ரூ. 300 B-கொடுத்த சரக்கின் மதிப்பு ரூ. 4,000 செய்த செலவு ரூ. 400. இணைவினைக்காக B-விற்ற சரக்கின் மதிப்பு ரூ-12,000. B-க்குரிய கழிவு விற்பனையில் 5% அவர் பணவிடை மூலம் கணக்கு முடிந்தார். A-யின் ஏட்டில் குறிப்பேட்டு பதிவுகளை தருக.

15. (a) From the following information find out the credit purchase made during the year.

| | Rs. |
|------------------------------------|--------|
| Balance of creditors on 1.1.2009 | 18,500 |
| Payment to creditors | 9,875 |
| Discount allowed by them | 325 |
| Bills payable given | 1,500 |
| Return outwards | 600 |
| Balance of creditors on 31.12.2009 | 10,500 |

கீழ்காணும் விவரங்களிலிருந்து அந்த வருடத்திற்குரிய கடன் கொள்முதலைக் கண்டு பிடி.

கடனாளர்கள் இருப்பு (01.01.2009) ரூ. 18,500; கடனாளருக்கு கொடுத்தது ரூ. 9,875 ; அவர்களால் கொடுக்கப்பட்ட தள்ளுபடி ரூ.325 ; கொடுக்கப்பட்ட செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு; ரூ. 1500 வெளிதிருப்பம் ரூ. 600; கடனாளர் இருப்பு (31.12.2009) ரூ. 10,550.

(Or)

- (b) Distinguish between Double Entry System and Single Entry System.

இரட்டை பதிவு முறையையும், ஒற்றை பதிவு முறையையும் வேறுபடுத்து.

Answer any **three** questions.

16. On January 2010, X draws a bill on Y for Rs.10,000 for their mutual accommodation payable after 3 months. It was discounted at 20% and proceeds were shared in the ratio of 3 : 2. On the due date Y draws a bill on X payable after 3 months for 15,000, discount it for 14,500 and remits Rs. 2,700 to X after meeting the first bill. When the second bill became due X could not meet the bill due to his insolvency and his estate pays only Rs.3,600 as final settlement. Pass entries in the books of X and Y.

ஜனவரி 2010 X என்பவர் Y என்பவர் மீது ரூ. 10,000 மதிப்புடைய முன்று மாதத்தில் செலுத்தக் கூடிய பணவசதி மாற்றுச்சீட்டை எழுதினார். உடனடியாக அதை 20% தள்ளுபடி செய்து பெற்ற தொகையை இருவரும் 3 : 2 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொண்டனர். தவணை நாளில் Y என்பவர் X என்பவர் மீது 3 மாதத்தில் செலுத்தக் கூடிய ரூ. 15,000க்கு மாற்று சீட்டு எழுதி அதை ரூ. 14,500-க்கு வட்டம் செய்து, முதல் மாற்றுசீட்டிற்கான தொகையை

செலுத்தி விட்டு ரூ. 2,700-யை X-க்கு அனுப்பி வைத்தார். இரண்டாவது மாற்றுச் சீட்டை, X-திவாலாகி விட்டதால் செலுத்த முடியவில்லை. அவரது சொத்திலிருந்து ரூ. 3,600 மட்டும் பெற்றுக் கொண்டு அவர் கணக்கு முடிக்கப்பட்டது. குறிப்பேட்டு பதிவுகளை X-மற்றும் Y-ஏட்டில் தருக.

17. Ram had the following transactions with Raja.

| 2007 | | | Rs. |
|-----------|----|--|--------|
| January | 1 | Balance due from Raja | 1,000 |
| February | 16 | Purchased goods from Raja | 6,000 |
| | 28 | Sold goods to Raja | 10,000 |
| March | 16 | Received a cheque from Raja | 3,000 |
| April | 20 | Sold goods to Raja (invoice on May 3) | 10,000 |
| June | 16 | Purchased goods from Raja (due on July 16) | 15,000 |
| September | 23 | Cash paid to Raja | 3,000 |
| October | 24 | Accepted Raja's Bill for 3 months | 5,000 |
| November | 26 | Received Raja's acceptance for 2 months | 8,000 |

You are required to prepare an account current with necessary columns of Raja completed upto December 31, 2007 as will appear in the books of Ram reckoning interest at 15% p.a. on the balance due.

ராஜாவுடன் ராமுக்கு ஏற்பட்ட நடவடிக்கைகள் பின்வருமாறு.

| 2007 | | ரூ. |
|----------|--|--------|
| ஜனவரி | 1 ராஜா கொடுக்க வேண்டிய இருப்பு | 1,000 |
| பிப்ரவரி | 16 ராஜாவிடம் கொள்முதல் செய்தது | 6,000 |
| | 28 ராஜாவிடமிருந்து விற்கிறது | 10,000 |
| மார்ச் | 16 ராஜாவிடமிருந்து பெற்ற காசோலை | 3,000 |
| ஏப்ரல் | 20 ராஜாவிடமிருந்து விற்கிறது (மே 3-ல் இடாப்பிடப்பட்டது) | 10,000 |
| ஜூன் | 10 ராஜாவிடமிருந்து கொள்முதல் செய்தது (ஜூலை 16-ல் கொடுக்க வேண்டியது) | 15,000 |

ரூ.

செப்டம்பர் 23 ராஜாவிற்கு செலுத்திய ரொக்கம் 3,000

அக்டோபர் 24 ராஜாவின் 3 மாத மாற்றுசீட்டு

ஏற்றுக் கொள்ளப்பட்டது 5,000

நவம்பர் 26 2 மாத உண்டியலுக்கு ராஜாவின் ஏற்பு

பெற்றுக்கொள்ளப்பட்டது 8,000

டிசம்பர் 31, 2007ல் ராஜாவின் உள்ள நடைமுறைக் கணக்கை ராம் ஏட்டில் தயாரிக்கும். ஆண்டிற்கு வட்டி 15% எனக் கணக்கிடு.

18. X consign to Y 1000 fans costing Rs 180 each, at invoice price Rs. 200 per fan, pays Rs. 1400 for expenses. Y remits Rs. 5,000 as advance and spent Rs. 1400 for expenses. Y sells 600 fans at Rs. 260 each for cash. Y remits the balance due by a bank draft after deducting commission 5% and del credere commission at 10%. The consignee incur a bad debt of Rs.300.

Pass entries and prepare necessary Ledger accounts in the books of both the parties

X என்பவர் Y என்பவருக்கு ஒன்று ரூ. 180 அடக்கமுள்ள 1,000 விசிறிகளை ரூ. 200 இடாப்பு விலையிட்டு அனுப்பீடு செய்கிறார். X செய்த செலவு ரூ. 1,400. ரூ. 5,000 முன்பணமாக Y அனுப்பி வைக்கிறார். அவர் செய்த செலவு ரூ. 1,400. Y 600 விசிறிகளை ஒன்றின் விலை ரூ. 260 என ரொக்கத்திற்கு விற்றார். கழிவு 5% -ம் நினை கழிவு 1%-த்தையும் கழித்தபின் மீதமுள்ள தொகைக்கு வங்கி பணவிடையை Y அனுப்பி வைத்தார். அனுப்பீடு பெறுநருக்கு ஏற்பட்ட வராக் கடன் ரூ. 300.

இருவர் ஏட்டிலும் குறிப்பேட்டு பதிவுகளும், பேரேட்டு கணக்குகளையும் தருக.

19. Anbu and Babu doing business separately as building contractors undertake jointly to construct a building for a newly started joint stock company for a contract price of Rs.2,50,000 payable as to Rs. 2,00,000 by instalment in cash and Rs. 50,000 in fully paid shares of the company. A bank account is opened in their joint names. Anbu paying Rs.62,500 and Babu paying Rs. 37,500. They

also to share profit and losses in the proportion of 2/3 and 1/3 respectively. Their transactions were as follows :

| | Rs. |
|-------------------------------|----------|
| Wages | 75,000 |
| Bought materials | 1,75,500 |
| Materials supplied by Anbu | 12,500 |
| Materials supplied by Babu | 10,000 |
| Architect's fees paid by Anbu | 5,000 |

The contract was completed and the price (Cash and Share) duly received. The joint venture was closed by Anbu taking up all the shares of the company at an agreed valuation of Rs.40,000 and Babu taking up the stock of materials at an agreed valuation of Rs.7500.

Show the Journals and prepare Ledger accounts.

கட்டிட ஒப்பந்தகாரராக தனித்தனியாக தொழில் புரிந்து வரும் அன்பு மற்றும் பாபு என்பவர்கள் ஒரு புதிய கூட்டு பங்கு நிறுமத்திற்கு ரூ. 2,50,000-க்குக் கட்டிடம் ஒன்று அமைத்துத்தரும் இணைவினையை மேற்கொண்டனர். ஒப்பந்த விலையை ரூ. 2,00,000 ரொக்கமாகவும் ரூ. 50,000 அந்த நிறுமத்தின் முற்றும் செலுத்திய பங்குகளாகவும் தரப்படும். அன்பு ரூ. 62,500ம் பாபு ரூ. 37,500-ம் இட்டு இணைவங்கிக் கணக்கொன்று துவக்கினர். இலாப நட்டத்தை $\frac{2}{3}$ -யும் $\frac{1}{3}$ விகிதத்தில் பகிர்ந்து கொள்வதாக முடிவு செய்தனர். அவர்களுடைய நடிவடிக்கை பின்வருமாறு :

| | ரூ. |
|--|----------|
| கூலி | 75,000 |
| கச்சாப் பொருள் வாங்கியது | 1,75,500 |
| அன்பு அளித்த கச்சாப்பொருள் | 12,500 |
| பாபு அளித்த கச்சாப்பொருள் | 10,000 |
| கட்டிடகலைஞருக்கு அன்பு கொடுத்த கட்டணம் | 5,000 |

ஒப்பந்தம் முடிக்கப்பெற்று, ஒப்பந்த விலையும் பெறப்பட்டது. அன்பு எல்லா பங்குகளையும் ரூ. 40,000 என்ற மதிப்பீட்டிலும், பாபு மூலம் பொருள் இருப்பை ரூ. 7,500 என்ற மதிப்பீட்டில் எடுத்துக் கொள்ள இணைவினை முடிவுற்றது.

குறிப்பேட்டு பதிவுகளையும் பேரேட்டு கணக்குகளையும் காட்டுக.

20. What is single entry system? Explain the steps involved in calculating profit under conversion method.

ஒற்றை பதிவு முறை என்றால் என்ன? இரட்டைப் பதிவிற்கு மாற்றும் முறையில் லாபத்தை கணக்கிட தேவைப்படும் பல்வேறு படிநிலைகளை விவரி.

————— *** —————

**B.Com. DEGREE EXAMINATION
NOVEMBER 2010**

Second Semester

Commerce

MARKETING

(CBCS—2008 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part - A (10 × 2 = 20)

Answer **all** questions

All questions carry equal marks

1. What do you mean by market?

சந்தை என்றால் என்ன?

2. What is market segmentation?

சந்தைபகுப்பு என்றால் என்ன?

3. Define : Warehouse.

வரையறு: பண்டகசாலை.

4. Explain the meaning the grading.

தரம் பிரித்தலின் அர்த்தத்தை விளக்குக.

5. State the types of Product.

பொருளின் வகைகளை விளக்கு.

6. Define: Consumer goods.

வரையறு : நுகர்வோர் பொருள்.

7. Who is called Salesman?

விற்பனையாளர் என்பவர் யார்?

8. What do you understand by Cash Discount?

ரொக்க தள்ளுபடி என்றால் என்ன?

9. What is Breakeven Pricing?

சமநிலைப்புள்ளி விலை என்றால் என்ன?

10. What is Bid Pricing?

ஏல விலை என்றால் என்ன?

Part - B

(5 × 5 = 25)

Answer all questions

11 a. Write a Short note on Marketing Mix.

சந்தைக் கலவை பற்றிய சிறுசுறுப்பு எழுதுக.

(Or)

b. Discuss the need for Market Segmentation.

சந்தையை பகுப்பதின் தேவைகளை விவரிக்க.

12 a. What are the types of standards?

தரத்தின் பல்வேறு வகைகள் யாவை?

(Or)

b. Enumerate the importance of transportation in marketing.

சந்தையியலில் போக்குவரத்தின் முக்கியத்துவத்தை விளக்குக.

13 a. Enumerate the functions of packaging.

கட்டுவித்தலின் செயல்பாடுகளை விளக்குக.

(Or)

b. What are the kinds of brands?

குறியீடின் பல்வேறு வகைகள் யாவை?

14 a. Explain the advantages of advertisement.

விளம்பரத்தின் நன்மைகள் யாவை?

(Or)

b. Write short notes on Sales Promotion at retailer level.

சில்லரை வர்த்தகர் அளவிலான விற்பனை மேம்பாடு பற்றி சிறு குறிப்பு வரைக.

15 a. Explain the objectives of pricing.

விலையிடலின் நோக்கங்களை விவரி.

(Or)

b. Explain the types of Pricing.

விலைநிர்ணயிப்பதின் வகைகள் யாவை?

Part - C

(3 × 10 = 30)

Answer any **three** questions

16. Explain various bases of segmentation.

சந்தையைப் பகுப்பு செய்வதற்கான பல்வேறு அடிப்படைகளை விவரி.

17. Discuss briefly various functions of marketing.

சந்தையியலின் பல்வேறு பணிகளை விவரிக்க.

18. Discuss various stages of Product life cycle.

பொருளின் வாழ்க்கை சுழற்சியின் பல்வேறு படிக்களை விளக்குக.

19. Explain various advertisement media used in marketing.

சந்தையிடுதலில் பயன்படும் பல்வேறு விளம்பர வாகனங்களை விவரி.

20. Enumerate various factors that influence the price.

விலையை நிர்ணயிக்கும் பல்வேறு காரணிகளை விளக்கம் செய்க.

**B.Com. DEGREE EXAMINATION
NOVEMBER 2010**

Third Semester

Commerce

PRINCIPLES AND PRACTICE OF INSURANCE

(CBCS—2008 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part - A

(10 × 2 = 20)

Answer **all** questions

1. What is indemnity?

ஈட்டுறுதி என்றால் என்ன?

2. What is meant by “Subrogation”?

“பதில் உரிமை பெறல்” என்றால் என்ன?

3. What do you mean by Life Insurance?

ஆயுள்காப்பீடு என்றால் என்ன?

4. What do you mean by endowment policy?

இறுதிநிலை திட்டாவணம் என்றால் என்ன?

5. What is War risks?

போர் இடர்கள் என்றால் என்ன?

6. What is meant by faith?

காப்பீட்டில் நம்பிக்கை என்றால் என்ன?

7. What do mean by insurance?

காப்பீடு என்றால் என்ன?

8. What is 'nomination'?

நியமனம் என்றால் என்ன?

9. What is surrender value?

ஒப்படைப்பு மதிப்பு என்றால் என்ன?

10. What is meant by Marine insurance?

கடல் காப்பீடு என்றால் என்ன?

Part - B

(5 × 5 = 25)

Answer **all** questions

11 a. Explain origin of Insurance?

காப்பீட்டின் வரலாறு விவரி

(Or)

b. What are the essential of sound insurance plan?

காப்பீடு திட்டத்தின் நல்ல தகுதிகளை விவரி.

12 a. What are fundamentals of life contract?

“ஆயுள் ஒப்பந்தம்” அடிப்படை கூறுகளை விவரி.

(Or)

b. What are the types of Life Insurance Policy?

ஆயுள் காப்பீட்டின் வகைகளை விளக்குக.

13 a. What is the procedure for taking a life policy?

ஆயுள் காப்பீடு எடுக்கும் வழிமுறை விளக்குக.

(Or)

b. Explain agents report relating to medical examination.

மருத்துவ பரிசோதனை தொடர்பாக முகவரின் அறிக்கையை விவரி.

14 a. Explain settlement of claim?

உரிமை கோரல் தீர்வை விவரி.

(Or)

b. Discuss the demerits in privatising life insurance corporation?

ஆயுள் காப்பீடு நிறுவனத்தினை தனியார்மயமாக்குவதால் ஏற்படும் குறைகளை விவரி.

15 a. What are kinds of policies in Fire Insurance?

தீ காப்பீட்டின் வகைகளை விவரி.

(Or)

b. What are difference between fire and marine insurance?

தீக்காப்பீடு மற்றும் கடல் காப்பீட்டின் வேறுபாடுகளை விவரி.

Part - C

(3 × 10 = 30)

Answer any three questions

16. What are the importance of insurance?

காப்பீட்டின் முக்கியத்துவம் விவரி.

17. What are methods of payment of Premium?

காப்பீடு தொகை செலுத்தும் முறையினை விவரி.

18. Explain the role of LIC in India?

இந்தியாவில் எல்.ஐ.சியின் பங்கினை விளக்குக.

19. What are the various clauses in Fire Policy?

தீகாப்பீடு ஆவணத்தில் காணப்படும் முக்கிய சரத்துகளை விவரி.

20. Explain the procedure for settlement of claims in Life insurance.

ஆயுள் காப்பீட்டில் பண்போரம் முறையை விவரி.

**B.Com. DEGREE EXAMINATION
NOVEMBER 2010**

Third Semester

Commerce

MODERN BANKING - THEORY

(CBCS—2008 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part - A

(10 × 2 = 20)

Answer **all** questions

1. What is known as mixed banking system?

கலப்பின் வங்கி முறை என்றால் என்ன?

2. Define Unit banking.

தனி வங்கி வரைவிலக்கணம் தருக.

3. What is Commercial Bank?

வணிக வங்கி என்றால் என்ன?

4. What is known as Lead Bank?

முன்னோடி வங்கி என்றால் என்ன?

5. Write short note on Regional Rural Bank.

வட்டார கிராம வங்கி குறித்து சிறு குறிப்பு வரைக.

6. Mention few credit creations techniques of Banks.

வங்கிகளின் கடன் உருவாக்கல் முறைகள் சிலவற்றை குறிப்பிடுக.

7. Write short note on State Bank of India.

பாரத ஸ்டேட் வங்கி குறித்து சிறு குறிப்பு வரைக.

8. What do you mean by Bill Market Scheme?

ஆவணச் சந்தை முறை என்றால் என்ன?

9. What is meant by Electronic Clearing System?

மின்னணு தீர்வுச்சேவை என்றால் என்ன?

10. Write note on the capital adequacy norms.

போதுமான முதலீட்டு விதி குறித்து சிறு குறிப்பு வரைக.

Part - B

(5 × 5 = 25)

Answer **all** questions

11 a. Discuss the merits and demerits of Unit Banking?

தனிவங்கியின் நன்மைகள் மற்றும் குறைகளை விவாதிக்க.

(Or)

b. What is meant by Scheduled Banks? Mention any four such banks in India.

அட்டவணையிலிட்ட வங்கி என்றால் என்ன? இந்தியாவில் உள்ள அவ்வகை வங்கிகள் எவையேனும் நான்கினை குறிப்பிடவும்.

12 a. Bring out the significant role played by commercial Banks in the General Economic Development of a Country.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் வணிக வங்கிகள் ஆற்றும் முக்கியப் பங்கினை எடுத்துரைக்க.

(Or)

b. Explain the modern services rendered by Commercial Bank.

வணிக வங்கிகள் ஆற்றும் நவீனகால பணிகளை விளக்குக.

13 a. What are the functions of Regional Rural Banks?

வட்டார கிராம வங்கிகளின் பணிகள் யாவை?

(Or)

b. What are the main considerations that the banks undertake under Investment Policy?

முதலீட்டு கொள்கையின் கீழ் வங்கிகள் கருத்தின் கொள்ளும் விஷயங்கள் யாவை?

14 a. Explain the role of State Bank of India towards Small Scale Industries?

சிறு தொழில்கள் மீதான பாரத ஸ்டேட் வங்கியின் பங்கினை விளக்குக.

(10)

b. Examine quantitative methods of credit control.

அளவைக்கூறிய கடன் கட்டுப்பாட்டு முறையினை பகுப்பாய்வு செய்க.

15 a. What are the Complaints which the Banking Ombudsman can admit?

வங்கிக் குறைதீர்ப்பாணையம் எந்த வகையான குறைகளைக் கவனிக்கலாம்?

(Or)

b. Mention the advantages and disadvantages of Privatisation of banks.

வங்கி தனியார் மயமாக்கலின் நன்மை தீமைகளை குறிப்பிடுக.

Part - C

(3 × 10 = 30)

Answer any **three** questions

16. Classify the banks and bring out the salient features of each of them.

வங்கிகளை வகைப்படுத்தி அவற்றின் தனித்தன்மைகளை குறிப்பிடுக.

17. What are the various innovative lending schemes of commercial bank?

வணிக வங்கிகளின் பல்வேறு புதிய கடன் திட்டங்கள் யாவை?

18. Do banks create credit? What are the limiting factors that affect credit creation?

வங்கிகள் கடனை உருவாக்குகின்றனவா? அவ்வாறெனில் கடன் உருவாக்கத்தில் உள்ள இடர்ப்பாடுகள் யாவை?

19. Explain the powers of RBI under Banking regulation Act.

வங்கி ஒழுங்காக்கல் சட்டத்தின் கீழ் இந்திய ரிசர்வ் வங்கிக்குரிய அதிகாரங்களை விளக்குக.

20. Elaborate on the grievance redressal procedure adopted by Banking Ombudsman.

வங்கிக் குறைதீர்ப்பாணையம் குறைகளை நிவர்த்தி செய்யும் நடைமுறையை விவரி.

B.Com. DEGREE EXAMINATION, NOVEMBER 2010

Third Semester

Commerce

BUSINESS STATISTICS

(CBCS—2008 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part - A

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. Define Statistics.

புள்ளியியலின் தலைக்கணம் தருக.

2. What is Sampling error ?

மாதிரிப் பிழை என்றால் என்ன ?

3. Explain Arithmetic Mean.

கூட்டுச் சராசரியை விளக்குக.

4. What do you mean by Dispersion ?

சிதறல் அளவைகள் என்பதன் பொருள் யாவை ?

5. Describe Rank Correlation.

தர ஒட்டுறவை விவரி.

6. Define Regression.

தொடர்புக்கு- வரையறு.

7. What is index number ?

குறியீட்டு எண் என்றால் என்ன ?

8. Explain Fixed Base Index number.

நிலை அடிப்படை குறியீட்டெண்ணை விளக்குக.

9. What is Time Series ?

காலத்தொடர் என்றால் என்ன ?

10. State out Moving average method.

நகரும் சராசரி முறையை கூறுக.

Part - B

(5 × 5 = 25)

Answer **all** questions.

11. (a) Explain the importance of Statistics.

புள்ளியியலின் முக்கியத்துவத்தை விளக்குக.

(Or)

- (b) Describe the characteristics of a good questionnaire.

ஒரு நல்ல வினாப்பட்டியலின் சிறப்பியல்புகளை விவரி.

12. (a) Explain the requisites of a good average.

ஒரு நல்ல சராசரியின் பண்புகளை விளக்குக.

(Or)

- (b) Calculate Median from the following data :

| | | | | | | | | |
|-------|----|----|----|----|----|----|----|----|
| x : | 25 | 50 | 35 | 45 | 20 | 55 | 30 | 40 |
| f : | 7 | 9 | 12 | 15 | 10 | 20 | 12 | 25 |

கீழ்க்காணும் விபரங்களுக்கு இடைநிலையளவை கணக்கிடுக.

| | | | | | | | | |
|-------|----|----|----|----|----|----|----|----|
| x : | 25 | 50 | 35 | 45 | 20 | 55 | 30 | 40 |
| f : | 7 | 9 | 12 | 15 | 10 | 20 | 12 | 25 |

13. (a) Explain the types of correlation.

ஓட்டுறவின் வகைகளை விளக்குக.

(Or)

(b) Calculate concurrent deviation from the data given below :

X : 36 42 59 45 47 44 49 57
Y : 49 53 72 80 21 29 39 30

கொடுக்கப்பட்டுள்ள விபரங்களுக்கு கண்கரண்ட விலகல் முறையை காண்க.

X : 36 42 59 45 47 44 49 57
Y : 49 53 72 80 21 29 39 30

14. (a) Describe the method of constructing Index Number.

குறியீட்டெண் அமைக்கும் முறைகளை விவரி.

(Or)

(b) From the following data, calculate Index number through aggregate expenditure method.

| <i>Commodity</i> | <i>Quantity in 1992</i> | <i>Price in 1992</i> | <i>Price in 2002</i> |
|------------------|-------------------------|----------------------|----------------------|
| A | 50 | 15 | 29 |
| B | 40 | 20 | 40 |
| C | 80 | 12 | 20 |
| D | 100 | 18 | 25 |
| E | 60 | 25 | 50 |

கீழ் காணும் விபரங்களுக்கு மொத்த செலவு
முறையில் குறியீட்டு எண்ணை கணக்கிடுக.

| பொருள் | அளவு | விலை | விலை |
|--------|------|------|------|
| | 1992 | 1992 | 2002 |
| A .. | 50 | 15 | 29 |
| B .. | 40 | 20 | 40 |
| C .. | 80 | 12 | 20 |
| D .. | 100 | 18 | 25 |
| E .. | 60 | 25 | 50 |

15. (a) What are the components of Time Series ?

காலத் தொடரின் பல்வேறு கூறுகள் யாவை ?

(Or)

(b) Fit a straight line trend for the following data :

| | | | | | | | | | |
|------------|--------|------|------|------|------|------|------|------|------|
| Year | : 1990 | 1991 | 1992 | 1993 | 1994 | 1995 | 1996 | 1997 | 1998 |
| Production | : 50 | 75 | 49 | 80 | 50 | 95 | 75 | 100 | 110 |

கீழ் காணும் விபரங்களுக்கு நேர்போக்கு
கோட்டை கண்டிடுக.

| | | | | | | | | | |
|----------|--------|------|------|------|------|------|------|------|------|
| ஆண்டு | : 1990 | 1991 | 1992 | 1993 | 1994 | 1995 | 1996 | 1997 | 1998 |
| உற்பத்தி | : 50 | 75 | 49 | 80 | 60 | 95 | 75 | 100 | 110 |

Answer any **three** questions.

16. Explain the method of data collection

தகவல் சேகரிக்கும் முறைகளை விவரிக்க.

17. Calculate Quartile deviations and its coefficient from the following data :

X : 26 28 32 35 29 24

Y : 6 7 9 10 7 6

கீழ்க்கண்ட விவரங்களுக்கு கால்மான விலக்கம் மற்றும் அதன் கெழுமை கணக்கிடுக.

X : 26 28 32 35 29 24

Y : 6 7 9 10 7 6

18. Calculate Karl Pearson coefficient of correlation.

X : 65 66 67 67 68 69 71 73
Y : 67 68 64 68 72 70 69 70

காரல் பியர்சனின் ஒட்டுறவுக் கெழுவை கணக்கிடுக.

X : 65 66 67 67 68 69 71 73
Y : 67 68 64 68 72 70 69 70

19. Calculate Fisher Ideal Index Number from the following data :

| Commodity | 2000 | | 2001 | |
|-----------|-------|----------|-------|----------|
| | Price | Quantity | Price | Quantity |
| Rice .. | 5 | 15 | 7 | 12 |
| Wheat .. | 4 | 5 | 6 | 4 |
| Sugar .. | 7 | 4 | 9 | 3 |
| Tea .. | 52 | 2 | 55 | 2 |

கீழ் காணும் விபரங்களுக்கு பிஷரின் குறியீட்டெண்ணை கணக்கிடுக.

| பொருள் | 2000 | | 2001 | |
|-------------|------|------|------|------|
| | விலை | அளவு | விலை | அளவு |
| அரிசி .. | 5 | 15 | 7 | 12 |
| கோதுமை .. | 4 | 5 | 6 | 4 |
| சர்க்கரை .. | 7 | 4 | 9 | 3 |
| டீ .. | 52 | 2 | 55 | 2 |

20. Fit a straight line trend through the method of least square for the following data. Also estimate the value of the year 2005 :

| | | | | | | | |
|------------|--------|------|------|------|------|------|------|
| Year | : 1994 | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 |
| Production | : 110 | 115 | 130 | 140 | 145 | 160 | 180 |

கீழ்க் காணும் விபரங்களுக்கு குறைந்த வர்க்க முறையில் போக்கு கோட்டினை அமைத்து, 2005-ஆம் ஆண்டிற்கான போக்கு மதிப்பீடு செய்க.

| | | | | | | | |
|------------|--------|------|------|------|------|------|------|
| Year | : 1994 | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 |
| Production | : 110 | 115 | 130 | 140 | 145 | 160 | 180 |

B.Com. DEGREE EXAMINATION, NOVEMBER 2010

Third Semester

Commerce

ADVANCED ACCOUNTANCY—III

(CBCS—2008 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. Define “Partnership”.

கூட்டாண்மை வரையறு.

2. What is fixed capital ?

நிலையான முதல் என்றால் என்ன ?

3. What do you mean by old ratio ?

பழைய விகிதம் என்றால் என்ன ?

4. What is sacrificing ratio ?

தியாக விகிதம் என்றால் என்ன ?

5. What is realization account ?

தீர்வு கணக்கு என்றால் என்ன ?

6. What is meant by Memorandum Revaluation account ?

குறிப்பு மறுமதிப்பீடு என்றால் என்ன ?

7. What do you mean by insolvency of partner ?

நொடிப்புநிலை கூட்டாளி என்றால் என்ன ?

8. What do you mean by Profit and Loss Appropriation account ?

இலாபநட்ட பகிர்வு கணக்கு என்றால் என்ன ?

9. Explain :— Garner Vs. Murray.

கார்னர் Vs மூர்ரே விவரி.

10. Who do you mean by Proportionate capital of piece-meal distribution ?

விகிதாசார முறையில் உபரி முதல் என்றால் என்ன ?

Part B

(5 × 5 = 25)

Answer **all** the questions.

11. (a) What are the rules applicable in the absence of Partnership Deed ?

கூட்டாண்மை பத்திரம் இல்லாத நிலையில் செயல்படக்கூடிய விதிகளை கூறுக.

(Or)

(b) Show how the following items will appear in the capital account of partner X and Y when their capital is fixed :

| | | X | Y |
|----------------------------|------|--------|--------|
| | | Rs. | Rs. |
| Capital as on 1.1.2008 | ... | 40,000 | 35,000 |
| Drawings during 2008 | | 8,000 | 7,000 |
| Interest on capital at 6% | ... | 2,400 | 2,100 |
| Interest at 5% on drawings | .. | 200 | 100 |
| Share of profit for 2008 | ... | 4,200 | 3,300 |
| Partner's salary | ... | 3,600 | - |

X, Y என்போர் நிலை முதல் கொண்ட கூட்டாளியாக இருக்கும்பொழுது கீழ்வரும் செய்திகள் அவருடைய முதல் கணக்குகள் எவ்வாறு தோன்றும் ?

| | | X | Y |
|-----------------------|------|--------|--------|
| | | ரூ. | ரூ. |
| 1.1.2008 அன்றைய முதல் | ... | 40,000 | 35,000 |
| 2008 ஆண்டின் எடுப்பு | | 8,000 | 7,000 |

| | ரூ. | ரூ. |
|-----------------------------|-------|-------|
| 6% முதல் மீது வட்டி ... | 2,400 | 2,100 |
| 5% எடுப்பு மீது வட்டி ... | 200 | 100 |
| 2008 ஆண்டின் இலாப பங்கு ... | 4,200 | 3,300 |
| கூட்டாளிகளின் ஊதியம் ... | 3,600 | - |

12. (a) Explain Interest on Drawings.

எடுப்பு மீதான வட்டி விவரி.

(Or)

(b) A and B share profit and losses in ratio of 8 : 5. They admit C as a new partner. Both of them share equally. Find out the new ratio.

A மற்றும் B 8 : 5 விகிதத்தில் லாப நட்டத்தை பகிர்ந்து கொள்கிறார்கள். புதிய கூட்டாளி C யை சேர்த்து கொண்டார்கள். A மற்றும் B சரிசமமாக பகிர்ந்து கொள்கிறார்கள். புதிய விகிதத்தை கண்டுபிடி.

13. (a) What are Journal entries for goodwill while on admission of partner ?

புதிய கூட்டாளிகள் சேரும் பொழுது நற்பெயருக்கான முதல்நிலைக் குறிப்பு என்ன ?

(Or)

- (b) Siva and Vishnu are partners in the ratio 3 : 2. They admit Ayyappan as a partner for $\frac{1}{4}$ th share in the profits and he brings Rs. 10,000 cash for goodwill and Rs.20,000 for capital. It is decided that the capital of partners are be in profit sharing ratio. Show how the goodwill is shared among the partners. Show Journal entry for goodwill.

சிவா மற்றும் விஷ்ணு இருவரும் 3 : 2 என்ற விகிதத்தில் கூட்டாளிகள். அய்யப்பன் என்பவரை நான்கில் ஒரு பங்கு கூட்டாளியாக சேர்க்கின்றனர். அவர் ரூ.10,000 நற்பெயருக்காவும், ரூ.20,000 மூலதனமாகவும் கொண்டு வருகிறார். கூட்டாளிகளின் முதல் கணக்குகள் இலாப விகிதத்தில் இருக்க வேண்டுமென முடிவாயிற்று. நற்பெயருக்கு முதற் குறிப்பேடு தருக.

14. (a) Distinguish between Realisation account and Revaluation account.

தீர்வு கணக்கு மற்றும் மறுமதிப்பீடு கணக்கிற்கு உள்ள வேறுபாடுகள் யாவை ?

(Or)

- (b) P, Q and R are partners in the ratio of 3 : 2 : 1. The firm had taken out policies on the lives of partners as under :—

P—Rs.20,000; Q—Rs.15,000; R—Rs.10,000. The premium in all cases are treated as expenses and debited to profit and loss account. On 1.7.2007 Q died. Give journal entries. The surrender value was 30% of the amount of the policies.

P, Q மற்றும் R என்ற கூட்டாளிகள் 3 : 2 : 1 என்ற விகிதத்தில் உள்ளனர். இவர்களது ஆயுள் மீது ஆயுள் காப்பீட்டு திட்டம் எடுக்கப்பட்டுள்ளது.

P-ரூ.20,000; Q-ரூ.15,000; R-ரூ.10,000 செலுத்தப்படும். பிரிமீய தொகை செலவாக கருதப்பட்டு இலாப நட்ட கணக்கில் எழுதப்பட்டது. 1.7.2007 Q இறந்தார். பாலிசிசுள்ளி விடுமதிப்பு 30% குறைவாக கொள்ளப்படுகிறது. இதற்கான பதிவுகளை தருக.

15. (a) What are the problems that come up while existing firms are merged with new firms ?

புதிய நிறுவனங்களுடன் பழைய நிறுவனங்களை இணைக்கும் பொழுது ஏற்படும் பிரச்சனைகள் யாவை ?

(Or)

- (b) R, S and T share profit of a firm in the ratio of 2 : 1 : 1 respectively. On the date of dissolution the Balance Sheet stood as follows :

| Balance Sheet | | | |
|---------------|--------------|--------------|--------|
| Liabilities | Rs. | Assets | Rs. |
| Creditors | 10,000 | Assets | 60,000 |
| R's Loan | 5,000 | Cash in hand | 1,000 |
| S's Loan | 3,000 | | |
| Capital : R | ... 20,000 | | |
| | S ... 15,000 | | |
| | T ... 8,000 | | |
| | 61,000 | | 61,000 |
| | 61,000 | | 61,000 |

The asset realized Rs.45,000 which were received in instalments of Rs.15,000, Rs.16,000 and Rs.14,000. Show how proceeds should be distributed as and when received by following the proportionate capital method.

R, S மற்றும் T லாபநட்டத்தை 2 : 1 : 1 என பிரிக்கின்றனர். கலைப்பு நடைபெற்ற அன்று இருப்புநிலை குறிப்பு தரப்பட்டுள்ளது.

இருப்புநிலை குறிப்பு

| பொறுப்பு | ரூ. | சொத்து | ரூ. |
|----------------|--------|--------------|--------|
| கடனீந்தோர் | 10,000 | சொத்துக்கள் | 50,000 |
| R யின் கடன் | 5,000 | ரொக்கஇருப்பு | 1,000 |
| S யின் கடன் | 3,000 | | |
| முதல் :- R ... | 20,000 | | |
| S ... | 15,000 | | |
| T ... | 8,000 | | |
| | <hr/> | | <hr/> |
| | 61,000 | | 61,000 |
| | <hr/> | | <hr/> |

சொத்துக்கள் விற்பனையில் மொத்தம் ரூ.45,000 என முதல் தவணையில் ரூ.15,000; இரண்டாம் தவணையில் ரூ.16,000 மற்றும் மூன்றாம் தவணையில் ரூ.14,000 முதல் விகிதத்தின் படி பணம் எவ்வாறு பிரித்தளிக்கப்பட்டது என்பதை காண்பிக்கவும்.

Part C**(3 × 10 = 30)**Answer any **three** questions.

16. A and B are partners in a firm. They share profit and losses in the ratio of 3 : 1. Their Balance Sheet is as follows :

| Liabilities | Rs. | Assets | Rs. |
|------------------|----------|---------------|----------|
| Capital A ... | 80,000 | Building ... | 1,00,000 |
| B ... | 40,000 | Machinery ... | 25,000 |
| Reserve ... | 40,000 | Stock ... | 40,000 |
| Creditors ... | 60,000 | Debtors ... | 70,000 |
| Bills Payable... | 20,000 | Cash ... | 5,000 |
| | 2,40,000 | | 2,40,000 |
| | | | |

C is admitted into partnership for 1/5 share of the business on the following terms :

- (i) Building is revalued at Rs. 1,20,000.
- (ii) Machinery is depreciated to 80%.
- (iii) Provision for bad debts is made 5%.

(iv) Stock is revalued at Rs.30,000.

(v) C should introduce 50% of the adjusted capitals of both A and B.

Open necessary Ledger accounts and the new Balance Sheet.

A மற்றும் B தங்களுடைய கூட்டாண்மை லாப நட்டத்தை 3 : 1 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்கின்றனர். அவர்களுடைய இருப்பு நிலைகுறிப்பு பின்வருமாறு.

| பொறுப்பு | ரூ. | பொத்து | ரூ. |
|------------------|----------|---------------|----------|
| முதல் A ... | 80,000 | கட்டிடம் ... | 1,00,000 |
| B ... | 40,000 | இயந்திரம் ... | 25,000 |
| காப்பு ... | 40,000 | சரக்கு ... | 40,000 |
| கடன்நீத்தோர் ... | 60,000 | கடனாளிகள் ... | 70,000 |
| செலுத்தற் | | ரொக்கம் ... | 5,000 |
| குரிய மாற்று | | | |
| சீட்டு ... | 20,000 | | |
| | <hr/> | | <hr/> |
| | 2,40,000 | | 2,40,000 |
| | <hr/> | | <hr/> |

C கூட்டாளி 1/5 பங்கு விகிதத்தில் வியாபரத்தில் சேர்க்கப்படுகிறார்.

(i) கட்டிடம் ரூ.1,20,000 க்கு மறுமதிப்பீடு செய்யப்பட்டது.

(ii) இயந்திரம் 80% க்கு தேய்மானம் செய்யப்பட்டது.

(iii) வராகடன் ஒதுக்கீடு 5%.

(iv) சரக்கு ரூ.30,000 க்கு மறுமதிப்பீடு செய்யப்பட்டது.

(v) A மற்றும் B சரிசெய்யப்பட்ட முதலில் 50% “C” யில் அறிமுகப்படுத்தப்பட்டது.

தேவையான அனைத்து பேரேடுகள் மற்றும் புதிய இருப்புநிலை குறிப்பு வரைக.

17. A and B are partners in business sharing profit and losses A $\frac{3}{5}$ th and B $\frac{2}{5}$ th. Their Balance Sheet as on 1.1.1989 is given below :

| Liabilities | | Rs. | Assets | Rs. |
|------------------|-------|--------|------------------|--------|
| Capital | A ... | 20,000 | Machinery ... | 19,500 |
| | B ... | 15,000 | Stock ... | 16,000 |
| Reserve | ... | 15,000 | Debtors ... | 15,000 |
| Sundry Creditors | ... | 7,500 | Cash at bank ... | 6,000 |
| | | | Cash in hand ... | 1,000 |
| | | 57,500 | | 57,500 |
| | | 57,500 | | 57,500 |

B's decides to retire from the business owing to illness and A takes it over the following revaluation are made :—

- (i) Goodwill of the firm is valued at Rs.15,000.
- (ii) Depreciation of Machinery by 7.5% and stock by 15%.
- (iii) A bad debts provision is raised against debtors at 5% and discount reserve against creditors at 2.5%.

Prepare necessary Ledger account and Balance Sheet of A.

A மற்றும் B தங்களுடைய வியாபார லாபநட்டத்தின் முறையே 3/5 மற்றும் 2/5 ஆக பகிர்ந்து கொள்கின்றனர். 1989 ஜனவரி அவர்களுடைய இருப்பு நிலை குறிப்பு பின்வருமாறு.

| பொறுப்புகள் | | ரூ. | சொத்துகள் | | ரூ. | |
|-------------|---|-----|-----------|---------------|-----|--------|
| முதல் | A | ... | 20,000 | இயந்திரம் | ... | 19,500 |
| | B | ... | 15,000 | சாங்கிருப்பு | ... | 16,000 |
| காப்பு | | ... | 15,000 | கடனாளிகள் | ... | 15,000 |
| கடனீந்தோர் | | ... | 7,500 | வங்கியிருப்பு | ... | 6,000 |
| | | | | கையிருப்பு | ... | 1,000 |
| | | | | | | |
| | | | 57,500 | | | 57,500 |
| | | | | | | |

B மேலே குறிப்பிட்ட தேதியில் விலகினார். A கீழ்க்கண்ட மறுமதிப்பீட்டிற்கு பிறகு தானே வியாபாரத்தை எடுத்து கொள்கிறார்.

(i) நன் மதிப்பு ரூ15,000.

(ii) இயந்திரம் 7.5%, தேய்மானம் ; சரக்கு ரூ15% மதிப்பிற்க்கம் செய்க.

(iii) கடனாளிகள் மீது 5% வராகடன ஒதுக்கீடு மற்றும் கடனிந்தோர் மீது 2.5% தள்ளுபடி காப்பு ஏற்படுத்துக.

தேவையான பேரேட்டு கணக்கு மற்றும் புதிய இருப்புநிலை குறிப்பு வரைக.

18. X and Y are partners sharing profits as 2 : 1. The position of the firm was as follows on 31.12.93 when they decided to dissolve :—

| Liabilities | Rs. | Assets | Rs. |
|-----------------|------------|-----------|------------|
| Creditors | ... 15,000 | Machinery | ... 25,000 |
| General Reserve | ... 10,000 | Furniture | ... 4,000 |

Contd.

| | | Rs. | | | Rs. |
|-----------|---|------------|--------------|------------|-----|
| Capital:— | X | ... 22,000 | Stock | ... 10,000 | |
| | Y | ... 22,000 | Debtors | ... 20,000 | |
| | | | Cash at bank | ... 10,000 | |
| | | _____ | | _____ | |
| | | 69,000 | | 69,000 | |
| | | _____ | | _____ | |

The realisation were as :—

- (i) X took over machinery and furniture at book value less 10%.
- (ii) Y took over the stock and goodwill at Rs.17,500.
- (iii) Debtors realised Rs.18,500.
- (iv) Creditors were settled at a Discount of 5% .

Close the books.

X, Y இருவரும் கூட்டாளிகளாக உள்ளனர். 2 : 1 விகிதத்தில் இலாபத்தினை பகிர்ந்து கொள்கின்றனர். 1993 டிசம்பர் 31 அன்றுள்ள அவர்களது இருப்பு நிலைகுறிப்பு உள்ளபடி வணிக அமைப்பினை கலைத்து கொள்ள தீர்மானித்தனர்.

| பொறுப்புகள் | ரூ. | சொத்துகள் | ரூ. |
|----------------|--------------|-----------------|------------|
| கடனீந்தோர் | ... 15,000 | பொறிதொகுப்பு... | 25,000 |
| பொது ஒதுக்கீடு | ... 10,000 | மனை துணை | |
| | | பொருள் | ... 4,000 |
| முதல்:— | X ... 22,000 | சரக்கிருப்பு | ... 10,000 |
| | Y ... 22,000 | கடனாளிகள் | ... 20,000 |
| | | வங்கியில் | |
| | | உள்ள ரொக்கம் | ... 10,000 |
| | <hr/> | | <hr/> |
| | 69,000 | | 69,000 |
| | <hr/> | | <hr/> |

(i) X பொறி தொகுப்பினையும், மனைதுணை 10% பொருளையும் தள்ளுபடியில் எடுத்துக்கொண்டார்.

(ii) Y சரக்கிருப்பினையும், நன்மதிப்பையும் ரூ.17,500 எடுத்துக்கொண்டார்.

(iii) ரூ.18,500 கடனாளிகளிடமிருந்து கிடைத்தது.

(iv) கடனீந்தோர் 5% தள்ளுபடியில் செயலுத்தப்பட்டது.

வணிக அமைப்பின் ஏடுகளை முடிந்துகாட்டுக.

19. A and B were in equal partnership. Their balance sheet stood under on 31.3.2005 when the firm was dissolved :—

| Liabilities | Rs. | Assets | Rs. |
|---------------------|-------|--------------|-------|
| Sundry creditors | 3,200 | Cash at bank | 180 |
| A's capital account | 400 | Debtors | 500 |
| | | Machinery | 1,200 |
| | | Stock | 400 |
| | | Furniture | 300 |
| | | B's Drawings | 1,020 |
| | <hr/> | | <hr/> |
| | 3,600 | | 3,600 |
| | <hr/> | | <hr/> |

The assets realised as under :—

Machinery Rs.600 ;

Debtors Rs. 400 ;

Furniture Rs. 100 ;

Stock Rs. 300.

The expenses on realization amounted to Rs.140 A's private estate is not sufficient even to pay his private debts whereas in B's private estate there is a surplus of Rs.140 only.

Prepare necessary accounts.

A மற்றும் B சமகூட்டாளிகள் ஆவர். மார்ச் 31,2005 நிறுவனம் கலைக்கப்படும் போது இருப்பு நிலைகுறிப்பு பின்வருமாறு.

| பொறுப்புகள் ரூ. | சொத்துகள் | ரூ. |
|------------------|-----------------------|-------|
| கடனீந்தோர் 3,200 | வங்கியில் ரொக்கம் 180 | |
| A யின் முதல் 400 | கடனாளிகள் 500 | |
| | பொறிவகை 1,200 | |
| | சரக்கிருப்பு 400 | |
| | மனைதுணைபொருள் 300 | |
| | B யின் எடுப்பு 1,020 | |
| 3,600 | | 3,600 |

சொத்துக்கள் பின்வருமாறு தீர்க்கப்பட்டது.

பொறிகள் ரூ 600 ; கடனாளிகள் ரூ400. மனைதுணை பொருள் ரூ100. சரக்கிருப்பு ரூ 300. தீர்வு செலவு ரூ140. A யின் தனிப்பட்ட சொத்துக்கள் அவரின் சொந்த கடனை தீர்க்ககூட போது மானதாக இல்லை. ஆனால் B யின் தனிப்பட்ட சொத்துக்களிலிருந்து ரூ. 140 மட்டும் பெறப்பட்டது.

தேவையான கணக்குகளை தயாரிக்க.

20. The following is the Balance Sheet of X, Y and Z as on 1.1.98 on which date the firm was dissolved.

| Liabilities | | Rs. | Assets | | Rs. |
|-------------|-------|----------|----------------|-----|----------|
| Capitals | X | 40,000 | Plant | ... | 70,000 |
| | Y | 30,000 | Stock in trade | ... | 35,000 |
| | Z | 25,000 | Debtors | ... | 20,000 |
| Loans | X ... | 10,000 | Cash | ... | 5,000 |
| | Y ... | 5,000 | | | |
| Creditors | ... | 20,000 | | | |
| | | <hr/> | | | <hr/> |
| | | 1,30,000 | | | 1,30,000 |
| | | <hr/> | | | <hr/> |

The profit sharing ratio is 3 : 2 : 1. The assets realised as follows :—

| | | |
|---------------|-----|-------------|
| January 1998 | ... | Rs. 25,000; |
| February 1998 | ... | Rs. 45,000; |
| March 1998 | ... | Rs. 45,000. |

Show on the basis of Maximum loss method of distribution of cash.

X, Y மற்றும் Z ன் இருப்புநிலை, தமிழ் 1.1.98 ல் இந்நாளில் கூட்டாண்மை நிறுவனம் கலைக்கப்பட்டது.

| பொறுப்பு | | ரூ. | சொத்து | | ரூ. |
|------------|-------|----------|--------------|-----|----------|
| முதல் | X ... | 40,000 | தளவாடம் | ... | 70,000 |
| | Y ... | 30,000 | சரக்கிருப்பு | ... | 35,000 |
| | Z ... | 25,000 | கடனாளிகள் | ... | 20,000 |
| கடன்கள் | X | 10,000 | ரொக்கம் | ... | 5,000 |
| | Y ... | 5,000 | | | |
| கடனீந்தோர் | ... | 20,000 | | | |
| | | <hr/> | | | <hr/> |
| | | 1,30,000 | | | 1,30,000 |
| | | <hr/> | | | <hr/> |

லாபவிகிதம் 3 : 2 : 1 சொத்துக்கள் கீழ்கண்டவாறு
வகுலிக்கப்பட்டன. ஜனவரி 98 ரூ.25,000 பிப்ரவரி 98
ரூ.45,000 மார்ச் 98 ரூ.45,000.

உச்சக்கட்ட நட்டதுறையின் அடிப்படையில் பணம்
பட்டுவாடா செய்யவும்.

**B.Com. DEGREE EXAMINATION
NOVEMBER 2010**

Fourth Semester

Commerce

PRINCIPLES OF MANAGEMENT

(CBCS—2008 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part - A

(10 × 2 = 20)

Answer **all** questions

1. Define Management.

மேலாண்மை வரையறு.

2. Mention any two objectives of planning.

திட்டமிடுதலின் ஏதேனும் இரண்டு குறிக்கோள்களைக் குறிப்பிடுக.

3. What is Decision Making?

முடிவு எடுத்தல் என்றால் என்ன?

4. Describe the term organisation.

அமைப்பு என்பதை விவரி.

5. What is Centralisation?

மையப்படுத்துதல் என்றால் என்ன?

6. Explain the term staffing.

பணியாளர் நியமனம் என்பதை விளக்குக.

7. What do you mean by Delegation of authority?

அதிகார ஒப்படைப்பு என்பதன் பொருள் யாது?

8. What is Directing?

இயக்குதல் என்றால் என்ன?

9. Define Motivation.

ஊக்கப்படுத்துதலை வரையறு.

10. What is controlling?

கட்டுப்படுத்துதல் என்றால் என்ன?

Part - B

(5 × 5 = 25)

Answer **all** questions

11 a. What are the principles of management?

மேலாண்மையின் கொள்கைகள் யாவை?

(Or)

b. Explain the contributions of Henry Fayol's on Management.

மேலாண்மைக்கு ஹென்றி ஃபேயலின் பங்கினை விளக்குக.

12 a. Describe the importance of Planning.

திட்டமிடுதலின் முக்கியத்துவத்தை விவரி.

(Or)

b. What are the guidelines for making effective planning?

சிறந்த திட்டமிடுதலை உருவாக்கும் வழிமுறைகள் யாவை?

13 a. What is meant by performance appraisal?

செயல்திறன் மதிப்பீடு என்பதால் என்ன?

(Or)

b. Describe the advantages of Decentralisation.

பரவலாக்குதலின் நன்மைகளை விவரி.

14 a. Explain Line organisation.

வரிசை அமைப்பை விளக்குக.

(Or)

b. What are the different bases of Departmentalisation?

துறைமயமாக்கலின் பல்வேறு அடிப்படைகள் யாவை?

15 a. Explain the features of Communication.

தொடர்பு கொள்ளலின் இயல்புகளை விளக்குக.

(Or)

b. Describe the nature of Motivation.

ஊக்கப்படுத்தலின் பண்புகளை விவரி.

Part - C

(3 × 10 = 30)

Answer any **three** questions

16. Explain the functions of Management.

மேலாண்மையின் பணிகளை விளக்குக.

17. Discuss the various types of planning.

திட்டமிடுதலின் பல்வேறு வகைகளை விவாதிக்க.

18. Explain the principles of organisation.

அமைத்தலின் கொள்கைகளை விளக்குக.

19. Analyse the barriers of communication.

தொடர்பு கொள்ளலின் தடைகளை ஆராய்க.

20. Discuss Maslow's theory.

மாஸ்லோவின் கோட்பாட்டினை விவாதிக்க.

B.Com. DEGREE EXAMINATION, NOVEMBER 2010

Fourth Semester

Commerce

ADVANCED ACCOUNTANCY—IV

(CBCS—2008 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. What is meant by cost plus contract ?

அடக்க விலையுடன் கூடிய ஒப்பந்தம் என்றால் என்ன ?

2. What is meant by Incomplete contract ?

முடிவற்ற ஒப்பந்தம் என்றால் என்ன ?

3. What is meant by Minimum Rent ?

குறைந்த அளவு குத்தகை என்பது யாது ?

4. What is sub-lease ?

உள் குத்தகை என்றால் என்ன ?

5. Write a note on hire purchase trading account ?

வாடகை கொள்முதல் வியாபார கணக்கின் மீது ஒரு குறிப்பு எழுதுக.

6. State any two differences between Hire Purchase System and Instalment System.

வாடகை கொள்முதல் முறைக்கும் தவணை முறைக்கும் ஏதேனும் இரண்டு வேறுபாடுகளை எழுதுக.

7. Who are preferential Creditors ?

முன்னுரிமை கடனீந்தோர்கள் என்பவர் யார் ?

8. What is meant by branch accounting ?

கிளைக் கணக்கு என்பதன் பொருள் என்ன ?

9. Short notes about Dependent branches ?

சார்புடைய கிளைகள் பற்றி சிறு குறிப்பு வரைக.

10. What is meant by Departmental accounts ?

துறைவாரிய கணக்கு என்றால் என்ன ?

Part B

(5 × 5 = 25)

Answer **all** the questions choosing either (a) or (b).

11. (a) Write short notes on :

(i) Work certified.

(ii) Work uncertified.

சிறு குறிப்பு வரைக :

(i) சான்றளிக்கப்பட்ட வேலை.

(ii) சான்றளிக்கப்படாத வேலை.

(Or)

(b) Write the specimen of Contract Account.

ஓப்பந்தக் கணக்கின் மாதிரி படிவத்தினை எழுதுக.

12. (a) What do you mean by vecoupment of short workings ? Explain its types.

குறைந்த வேலை ஈடுகட்டுதல் என்றால் என்ன ? அதன் வகைகளை விளக்கவும்.

(Or)

- (b) Ramu took a lease of mine for a period of 20 years. Royalty payable is Re.1 per tonne subject to a minimum rent of Rs.12,000 p.a. The short workings are recoupable during the first three year of the lease. The output was :

2006-Nil, 2007-4,000 tonnes, 2008-20,000 tonnes and 2009-40,000 tonnes. Give Royalty account, short workings account and Landlord's account in the books.

ராமு ஒரு சுரங்கத்தை 20 வருடங்களுக்கு குத்தகைக்கு எடுத்தார். ராயல்டி செலுத்த வேண்டியது ஒரு டன்னுக்க ரூ. 1. ஆனால் குறைந்த வாடகை வருடத்திற்கு ரூ. 12,000 குறைந்த வாடகையை குத்தகையின் முதல் மூன்று வருடங்களில் ஈடுகட்டலாம், உற்பத்தியானது.

2006-இல்லை, 2007 - 4,000 டன்கள், 2008 -20,000 டன்கள் & 2009-40,000 டன்கள். ராமுவின் ஏட்டில் ராயல்டி கணக்கு குறைந்த வேலை கணக்கு மற்றும் நில உரிமையாளர் கணக்கினைத் தரவும்.

13. (a) Write a note on hire purchase trading account.

வாடகை கொள்முதல் வியாபார கணக்கின் மீது ஒரு குறிப்பு எழுதுக.

(Or)

(b) X purchased a machine under hire purchase system. According to the terms of the agreement Rs. 40,000 was to be paid on signing of the contract. The balance was to be paid in four annual instalments of Rs. 25,000 each plus interest. The cash price was Rs. 1,40,000. Interest is chargeable on outstanding balance at 20% p.a. Calculate interest for each year and the instalment amount.

X ஒரு இயந்திரத்தை வாடகைக் கொள்முதல் முறையில் வாங்குகிறார். ஒப்பந்தத்தின் நிபந்தனைகளின்படி ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் போது ரூ. 40,000 உடனடியாக செலுத்த வேண்டும். மீதி தொகை ரூ. 25,000 வட்டியுடன் சேர்த்து நான்கு ஆண்டு தவணையாக செலுத்த வேண்டும் ரொக்க தொகை ரூ. 1,40,000 கொடுபட வேண்டிய இருப்பின் மீது ஆண்டிற்கு 20% வட்டி சுமத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டிற்கான வட்டி மற்றும் தவணை தொகையை கண்டறிக.

14. (a) What are the difference between Statement of Affairs and Balance Sheet ?

நிலை அறிக்கைக்கும் இருப்பு நிலைக் குறிப்பிற்கும் உள்ள வேறுபாடு யாது ?

(Or)

- (b) Write the specimen form of a Statement of Affairs.

நிலை அறிக்கையின் மாதிரி படிவத்தினை எழுதுக.

15. (a) The Madurai Shoe Company opened a branch at Trichy on 1st April, 2009. From the following figures, prepare Trichy Branch account on 31.3.2010.

| | Rs. |
|-----------------------------|----------|
| Goods sent to Trichy branch | 2,15,000 |
| Cash sent to branch for : | |
| Rent | 31,800 |
| Salaries | 33,000 |
| Other expenses | 11,200 |

Cash received from the branch Rs.3,24,000.

Closing Stock Rs. 32,300.

1.4.2009 அன்று மதுரை ஷீ நிறுமம் திருச்சியில் தன்னுடைய கிளையை துவங்கியது. 31.3.2010 அன்றைய திருச்சி கிளை க/கு தயார் செய்க.

| | |
|--|--------------|
| திருச்சி கிளைக்கு சரக்கு அனுப்பியது | ரூ. 2,15,000 |
| திருச்சி கிளைக்கு ரொக்கம் அனுப்பியது | |
| வாடகை | 31,800 |
| சம்பளம் | 33,000 |
| இதர செலவுகள் | 11,200 |
| திருச்சி கிளையிடமிருந்து பெறப்பட்ட ரொக்கம் | |
| ரூ. 3,24,000. இறுதி சரக்கிருப்பு | ரூ. 32,300. |

(Or)

- (b) Explain the difference between Branch accounts and Departmental accounts.

கிளை கணக்கு மற்றும் துறைவாரி கணக்கிற்கும் உள்ள வேறுபாடுகளை விளக்குக.

Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. The following information relates to building contract for Rs. 10,00,000.

| | 2008 | 2009 |
|-------------------------------|----------|-----------|
| | Rs. | Rs. |
| Material | 3,00,000 | 84,000 |
| Direct wages | 2,30,000 | 1,05,000 |
| Direct expenses | 22,000 | 10,000 |
| Indirect expenses | 6,000 | 1,400 |
| Work certified | 7,50,000 | 10,00,000 |
| Work uncertified | 8,000 | — |
| Materials at site | 5,000 | 7,000 |
| Plant | 14,000 | 2,000 |
| Cash received from contractee | 6,00,000 | 10,00,000 |

The value of plant at end of 2008 and 2009 was Rs.7,000 and Rs. 5,000 respectively. Prepare Contract account for 2008 and 2009.

பின்வரும் செய்திகள் ஒரு கட்டிட ஒப்பந்தத்தின் C விலை ரூ. 10,00,000 நடவடிக்கை.

| | 2008 | 2009 |
|-------------------------------|----------|-----------|
| | ரூ. | ரூ. |
| மூலப்பொருள் வெளியிட்டது | 3,00,000 | 84,000 |
| நேரடிக் கூலி | 2,30,000 | 1,05,000 |
| நேரடிச் செலவுகள் | 22,000 | 10,000 |
| மறைமுகச் செலவுகள் | 6,000 | 1,400 |
| சான்றளிக்கப்பட்ட வேலை | 7,50,000 | 10,00,000 |
| சான்றளிக்கப்படாத வேலை | 8,000 | — |
| கட்டுமான இடத்தில் மூலப்பொருள் | 5,000 | 7,000 |
| இயந்திரம் | 14,000 | 2,000 |
| ரொக்கம் பெற்றக்கொண்டது | 6,00,000 | 10,00,000 |

இயந்திரத்தின் மதிப்பு 2008 மற்றும் 2009 ஆண்டு முடிவுகளில் ரூ. 7,000 மற்றும் ரூ. 5,000 முறையே ஆகும். இரண்டு ஆண்டுகளுக்கான ஒப்பந்தக் கணக்கை தயாரிக்க.

17. An Engineer had patented a quick-boiling kettle and gave the Domestic Appliance Co., the right to manufacture and sell under a licence for seven years. The stipulated terms were as follows :

- (i) A royalty of Rs. 4 to be paid on each kettle sold.
- (ii) A minimum payment of Rs. 20,000 p.a.
- (iii) The right to deduct in two following years any excess of the minimum payment over the calculated royalties in any year. The number of kettles sold was :

| | | | | | |
|------|---|-------|------|---|-------|
| 2006 | – | 4,000 | 2008 | – | 5,400 |
| 2007 | – | 4,500 | 2009 | – | 6,500 |

Give the Ledger accounts as they would appear in the books of the Domestic Appliances Co, to record these transactions.

ஒரு என்ஜீனியர் புதிய தொழில்நுட்ப படி ஒரு வீட்டு உபயோகப் பொருளை தயாரிக்கும் உரிமையை ஏழு ஆண்டுகளுக்கு ஏற்றார். அதன் நிபந்தனைகள் வருமாறு :

- (i) குத்தகை ஒரு அலகு ரூ. 4 வீதம் செலுத்த வேண்டியது.
- (ii) குறைந்த குத்தகை ஒரு ஆண்டிற்கு ரூ. 20,000.
- (iii) குறை உற்பத்தி ஏற்படும்போது அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளில் அதை மீட்டுக்கொள்ளலாம் விற்பனை அளவுகள் .

| | | | | | |
|------|---|-------|------|---|-------|
| 2006 | – | 1,000 | 2008 | – | 5,400 |
| 2007 | – | 4,500 | 2009 | – | 6,500 |

குத்தகைதாரர்களின் ஏடுகளில் தேவையான பேரேட்டு ஏடுகளை தயாரிக்க.

18. Ram purchased a van for Rs. 42,000. Payment is made as Rs. 10,000 down and four instalments of Rs. 10,000 each at the end of each year. Interest is charged at 10% p.a. Buyer depreciates the van at 10% p.a. on written down value method. Ram, after having paid the down payment and first instalment at the end of first year. could not pay the second instalment and the hire vendor took possession of the van. The hire vendor after spending Rs. 1,280 on repairs of the van, sold it for Rs. 31,000. Show the Ledger accounts in the books of both the parties.

ராம் என்பவர் ரூ. 42,000 - க்கு ஒரு மோட்டார் வாகனத்தினை வாங்கினார். அதற்குரிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவுடனேயே ரூ.10,000-த்தை செலுத்தி மீதமுள்ள தொகைக்கு நான்காண்டு தவணைகளில் தவணை ஒன்றுக்கு , ஆண்டொன்றுக்கு ரூ. 10,000 செலுத்துவதாகவும் ஒத்துக்கொண்டார். வட்டி ஆண்டொன்றுக்கு 10% கணக்கிடப்படுதல் வேண்டும்.

வாங்கியவர் மோட்டார் வாகனத்தின் மீது ஆண்டொன்றுக்கு 10% தேய்மானம் குறைந்து செல் இருப்பு முறையில் கணக்கிட்டார். ராம், உடன் செலுத்திய தொகையினையும் முதல் தவணை தொகையினையும் முதலாவது ஆண்டின் முடிவில் செலுத்திய பின் இரண்டாவது தவணைத் தொகையினை செலுத்த இயலா நிலையில் வாடகை விற்பனையாளர் மோட்டார் வாகனத்தினை தன்வசம் எடுத்துக்கொண்டார். விற்பனையாளர் ரூ. 1,280 அவ்வாகனத்தினை பழுதுபார்க்க செலவழித்த பின்னர் ரூ. 31,000 க்கு விற்பனை செய்தார் எனக்கொண்டு இரு தரப்பார் ஏடுகளிலும் பிழை தயார் செய்க.

19. The assets of a merchant on 30th September, 2009 as shown by his books were Rs. 45,000 and his liabilities Rs. 31,000. He filed his insolvency petition and estimated his deficiency to be Rs. 22,000. He found that the following items were not recorded in his books :

- (i) Interest at 10% on his capital from 1.4.2009.
- (ii) Amount due as wages Rs. 200, Salaries Rs. 500, Rates and taxes Rs. 300 and rent Rs. 500.
- (iii) A contingency liability for Rs. 3,000 on bills discounted by him for Rs. 8,000.
- (iv) A loan of Rs. 5,000 taken from a friend for the marriage of his daughter.

Prepare the statement of affairs and Deficiency account.

2009 செப். 30 ம் நாளன்று ஒரு வியாபாரியின் சொத்துக்கள் ரூ. 45,000, பொறுப்புகள் ரூ. 31,000 அவர் திவாலாகும் மனுவை சமர்ப்பித்து ரூ. 22,000 பற்றாக்குறையென மதிப்பிட்டார். கீழ்வரும் இனங்கள் அவரது ஏட்டில் பதியப்படவில்லை என்பதை பிறகு கண்டறிந்தார்.

- (i) 2009 ஏப்ரல் 1 முதல் அவரது முதல் மீது வட்டி 10%.
- (ii) கொடுபட வேண்டிய கூலி ரூ. 200 சம்பளம் ரூ. 500 வரிவீதங்கள் ரூ. 300 வாடகை ரூ. 500.

(iii) ரூ. 8,000 மாற்றுச்சீட்டு வட்டம் செய்தமைக்காக ஏற்பட்ட பொறுப்புகள் ரூ. 3,000.

(iv) அவரது மகளின் திருமணத்திற்காக தனது நண்பரிடமிருந்து பெற்ற கடன் ரூ. 5,000.

விவரப்பட்டியல் மற்றும் பற்றாக்குறை கணக்கை தயாரிக்க.

20. A company has two departments P and Q. From the following particulars, prepare departmental Trading, Profit and Loss account and General Profit and Loss account for the year ending 31.3.2009.

| <i>Particulars</i> | <i>Dept.P</i> | <i>Dept.Q</i> |
|---------------------------|---------------|---------------|
| | Rs. | Rs. |
| Opening Stock | 1,00,000 | — |
| Purchases | 2,30,000 | 2,00,000 |
| Goods from Department 'P' | — | 7,00,000 |
| Wages | 1,00,000 | 1,60,000 |

| | Rs. | Rs. |
|-------------------------|-----------|-----------|
| Travelling expenses | 10,000 | 1,40,000 |
| Closing Stock | 8,00,000 | 1,80,000 |
| Sales | 23,00,000 | 15,00,000 |
| Printing and Stationery | 20,000 | 16,000 |

ஒரு நிறுவனத்தில் P, Q என இரு துறைகள் உள்ளன. கீழ்க்கண்ட விபரங்களிலிருந்து 31.3.2009 அன்றுடன் முடிவடைந்த ஆண்டிற்கான துறைவாரி வியாபார இலாப நட்டக் கணக்கினையும் பொது இலாப நட்டக் கணக்கினையும் தயாரிக்க.

| விபரம் | துறை P | துறை Q |
|--------------------|----------|----------|
| | ரூ. | ரூ. |
| ஆரம்ப சரக்கிருப்பு | 1,00,000 | — |
| கொள்முதல் | 2,30,000 | 2,00,000 |

| | ரூ. | ரூ. |
|---------------------------|-----------|-----------|
| 'P'துறையிடமிருந்து பெற்ற | | |
| சரக்கு கூலி | இல்லை | 7,00,000 |
| கூலி | 1,00,000 | 1,60,000 |
| பயணச் செலவு | 10,000 | 1,40,000 |
| இறுதிச் சரக்கிருப்பு | 8,00,000 | 1,80,000 |
| விற்பனை | 23,00,000 | 15,00,000 |
| அச்சுக் கூலி எழுது பொருள் | 20,000 | 16,000 |

**B.Com. DEGREE EXAMINATION
NOVEMBER 2010**

Fourth Semester

Commerce

MODERN BANKING LAW AND PRACTICE

(CBCS—2008 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part - A (10 × 2 = 20)

Answer **all** questions

All question carries equal marks

1. Define the term 'Banker'.

‘வங்கியர்’ என்ற பதத்திற்கு வரைவிலக்கணம் தருக.

2. What is meant by general lien?

பொதுப் பொறுரிமை என்றால் என்ன?

3. What is meant by Fixed Deposit?

வைப்புக் கணக்கு என்றால் என்ன?

4. Define Cheque.

காசோலை என்பதற்கு இலக்கணம் தருக.

5. What is meant by Cash Certificates?

வரக்க சான்றிதழ்கள் என்றால் என்ன?

6. Define Endorsement.

புறக்குறிப்பு இலக்கணம் தருக.

7. What is meant by Incidental Charges?

நடைமுறைக் கட்டணம் என்றால் என்ன?

8. What is a letter of credit?

வணிக உறுதிக் கடிதம் என்றால் என்ன?

9. What is Forgery of Signature?

கையெழுத்து மாறாட்டம் என்றால் என்ன?

10. Define E-Banking.

மின்னணு - வங்கியியல் இலக்கணம் தருக.

Part - B

(5 × 5 = 25)

Answer the questions

All questions carry equal marks

11 a. How are when a banker may disclose information regarding the customer's account?

ஒரு வங்கியின் வாடிக்கையாளரின் கணக்கு இரகசியங்களை எப்பொழுது, எதற்காக வெளியிடலாம்?

(OR)

b. When does a banker become the agent of his customer?

ஒரு வங்கியர் எப்பொழுது அவருடைய வாடிக்கையாளரின் முகவர் ஆகிறார்?

12 a. Define General Crossing. Explain the essentials of General Crossing.

பொதுக்கீறலின் இலக்கணத்தைச் சுற்றி, பொதுக் கீறலின் முக்கியத்துவத்தை விவரி.

(OR)

b. Explain the significance of 'not negotiable' crossing.

'மாற்றத்தக்கதல்ல' என்ற கீறலின் முக்கியத்துவத்தை விளக்குக.

13 a. What is meant by material attestation? What are its effects?

கருநிலைத் திருத்தம் என்றால் என்ன? அதன் விளைவுகள் யாவை?

(OR)

b. What are the consequences of marking of cheques?

காசோலையில் குறியிடுவதன் விளைவுகள் யாவை?

14 a. State the legal position regarding entries in the Bank pass book.

வங்கி நகலேட்டில் உள்ள பதிவுகள் பற்றிய சட்ட நிலைமையைக் கூறவும்.

(OR)

b. What are the factors to be considered by a paying banker when a Cheque is presented before him?

செலுத்தும் வங்கியர் முன்பு காசோலையை சமர்ப்பிக்கப்படும் பொழுது அவர் கவனிக்க வேண்டிய காரணிகள் யாவை?

15 a. What do you mean by negligence? Explain the basis of negligence.

கவனமின்மை என்றால் என்ன? அதற்கான அடிப்படைக் காரணங்களை விவரி.

(OR)

b. What are the advantages of e-Banking explain its.

மின்வணிக வங்கியியலின் நன்மைகள் யாவை?

Answer any **three** questions

All questions carry equal marks.

16. “Banker’s lien is an Implied pledged” - Discuss.

“வங்கியரின் பற்றுரிமை ஒரு உட்கிடை அடகு” - விளக்கு.

17. Explain the various types of endorsement with examples.

புறக்குறிப்பின் பல்வேறு வகைகளை உதாரணங்களுடன் விளக்குக.

18. Explain the statutory protection available to the collecting banker in India.

வசூலிக்கும் வங்கியருக்கு இந்தியாவில் கிடைக்கும் சட்டமுறைப் பாதுகாப்பை விளக்குக.

19. What are the precautions to be taken over by the paying banker before honouring a Cheque?

செலுத்தும் வங்கியர் தன்னிடம் சமர்ப்பிக்கப்படும் காசோலையை மதிப்பதற்கு எடுக்க வேண்டும் முன்னெச்சரிக்கைகள் யாவை?

20. Explain various modern services rendered by Commercial Banks.

வங்கிகள் ஆற்றும் நவீன சேவைகளை விளக்குக.

B.Com. DEGREE EXAMINATION, NOVEMBER 2010

Fourth Semester

Commerce

BUSINESS MATHEMATICS

(CBCS—2008 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part - A

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. Explain Simple interest.

தனி வட்டியை விளக்குக.

2. What is Depreciation ?

தேயமானம் என்றால் என்ன ?

3. Describe the Banker's Discount.

வங்கித் தள்ளுபடியை விவரி.

4. Define Logarithms.

மடக்கையை வரையறு.

5. Mention any two laws of logarithms.

மடக்கையின் ஏதேனும் இரண்டு விதிகளைக் குறிப்பிடுக.

6. What is probability ?

நிகழ்தகவு என்றால் என்ன ?

7. Explain Simple event.

எளிய நிகழ்ச்சியை விளக்குக.

8. What is Set ?

கணம் என்றால் என்ன ?

9. Bring out Poisson Distribution.

பாய்ஸான் பரவலை எடுத்துக் கூறுக.

10. Explain Binomial distribution.

ஈருறுப்பு பரவலை விளக்குக.

Answer **all** questions.

11. (a) The difference between the compound interest and simple interest is Rs. 384.60, Number of years = 4, Rate of interest = 10%. Find the principal.

கூட்டு வட்டிக்கும் தனிவட்டிக்கும் உள்ள வித்தியாசம் ரூ. 384.60, வருடங்கள் = 4 , வட்டி விகிதம் = 10%. முதலில் காண்க.

(Or)

- (b) If Rs. 5,000 is deposited at the rate of 12% per annum, compound interest in how many years the amount will be doubled.

ஆண்டிற்கு 12% (சதவீதம்) கூட்டு வட்டியில் ரூபாய் 5,000 வைப்பில் முதலீடு செய்யப்பட்டால் எத்தனை ஆண்டுகளில் அந்த தொகை இரு மடங்காகும் ?

12. (a) Explain the types of logarithms.

மடக்கையின் வகைகளை விளக்குக.

(Or)

(b) Simplify :

$$\frac{\log \sqrt{27} + \log 8 + \log \sqrt{1000}}{\log 120}$$

சுருக்குக :

$$\frac{\log \sqrt{27} + \log 8 + \log \sqrt{1000}}{\log 120}$$

13. (a) Explain the characteristics of Set.

கணத்தின் சிறப்பியல்புகளை விளக்குக.

(Or)

- (b) If $A = \{5, 6, 7, 8, 9, 10\}$, $B = \{8, 10, 11, 12\}$ and $C = \{2, 4, 5, 6, 10\}$, find $A \cap (B \cup C)$.

$A = \{5, 6, 7, 8, 9, 10\}$, $B = \{8, 10, 11, 12\}$ மற்றும் $C = \{2, 4, 5, 6, 10\}$ எனில் $A \cap (B \cup C)$ யை காண்க.

14. (a) Explain the theories of probability.

நிகழ்தகவின் கோட்பாடுகளை விளக்குக.

(Or)

- (b) From a bag containing 10 black balls and 20 white balls, a ball is drawn at random. What is the probability that it is black ?

ஒரு பையில் 10 கருப்பு பந்துகள் மற்றும் 20 வெள்ளை பந்துகள் உள்ளன. தற்செயலாக ஒரு பந்து எடுக்க நேரிடும் பேது அவற்றில் கருப்பு இருக்க நிகழ்தகவு என்ன ?

15. (a) Explain the properties of Binomial theorem.

ஈருறுப்பு தேற்றத்தின் இயல்புகளை விளக்குக.

(Or)

- (b) Find the coefficient of x^8 in the expansion

$$\left(5x^2 + \frac{4}{x}\right)^{10}.$$

$\left(5x^2 + \frac{4}{x}\right)^{10}$ என்ற விரிவில் x^8 -ன் குணகத்தைக் கண்டுபிடி.

Part - C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. (a) Find the number of years and the fraction of a year in which a sum of money with treble itself a compound interest at 8% p.a.

- (b) In what time will a sum of Rs. 1,234 amount to Rs. 5,678 at 8% per annum compound interest payable quarterly ?
- (c) ஒரு குறப்பிட்ட தொகையின் மீது 8% கூட்டு வட்டி கணக்கிடப்படுமே ஆனால் அது எவ்வளவு ஆண்டுகள் கடந்த பின்னர் மும்மடங்காகும் ?
- (d) ஆண்டிற்கு 8% கூட்டு வட்டி ரூ. 1,234 மீது கணக்கிடப்பட்டு காலாண்டுக்கு ஒரு முறை செலுத்தப்படுமே ஆனால் எவ்வளவு ஆண்டுகள் கழித்து மொத்த பணம் ரூ. 5,678 ஆகும்.

17. Prove that :

$$\frac{\log \sqrt{5} + \log 27 + \log \sqrt{24}}{\log 270} = \frac{1}{2}$$

நிரூபிக்க :

$$\frac{\log \sqrt{5} + \log 27 + \log \sqrt{24}}{\log 270} = \frac{1}{2}$$

18. If $A = \{1, 2, 3, 5\}$, $B = \{2, 3, 4, 6\}$ and $C = \{1, 2, 4, 5, 7\}$ then verify that $A \cap (B \cup C) = (A \cap B) \cup (A \cap C)$.

$A = \{1, 2, 3, 5\}$, $B = \{2, 3, 4, 6\}$ மற்றும்
 $C = \{1, 2, 4, 5, 7\}$ எனில் $A \cap (B \cup C) = (A \cap B) \cup (A \cap C)$
என சரிபார்க்க.

19. A coin is tossed at 6 times. What is the probability of obtaining

- (a) 4 heads ;
(b) 5 heads ;
(c) 6 heads and ;
(d) getting 4 or more heads ?

ஒரு நாணயம் 6 முறைகள் சுண்டப்படுகிறது. அதில்

- (a) 4 தலைகள் ;
- (b) 5 தலைகள் ;
- (c) 6 தலைகள் ; மற்றும்
- (d) 4 அல்லது அதற்கு மேற்பட்ட தலைகள் கிடைப்பதற்குரிய நிகழ்தகவு யாது ?

20. Write down the expansion of $\left(3x - \frac{1}{2}y\right)^4$ by the binomial theorem. By giving suitable value of x and y obtain the value of $(29.5)^4$ correct to four significant figure.

$\left(3x - \frac{1}{2}y\right)^4$ -ன் விரிவை ஈருறுப்பு தேற்றத்தை பயன்படுத்தி காண்க. மேலும் x, y இவற்றிற்கு பொருத்தமான மதிப்புகளை கொடுத்து $(29.5)^4$ -ன் மதிப்பை நான்கு இலக்கு இட திருத்தமாக காண்க.

B.Com. DEGREE EXAMINATION, NOVEMBER 2010**Fifth Semester****Commerce****CORPORATE ACCOUNTING**

(CBCS—2008 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer **all** the questions.

1. What is meant by share issue at discount ?

பங்குகளை தள்ளுபடியில் வெளியிடல் என்றால் என்ன ?

2. What do you mean by underwriting ?

ஒப்பந்தி என்றால் என்ன ?

3. What is meant by Revenue Profit ?

வருவாய் இலாபம் என்றால் என்ன ?

4. Explain share capital relating to final accounts.

இறுதி கணக்கில் பங்கு முதலை விவரி.

5. What is meant by Absorption ?

ஈர்ப்பு என்றால் என்ன ?

6. What is meant by external reconstruction ?

புறமறு அமைப்பு என்றால் என்ன ?

7. What do you mean by contributory ?

பங்களிப்பாளர் என்றால் என்ன ?

8. Who are preferential creditors ?

முன்னுரிமை கடனீந்தோர் என்பவர் யார் ?

9. Give a short notes on calls in advance.

அழைப்பு முன்பணம் பற்றி சிறுகுறிப்பு கருக.

10. What do you mean by forfeiture of share ?

பங்கு ஒறுப்பிழப்பு என்றால் என்ன ?

Part B

(5 × 5 = 25)

Answer **all** questions.

11. (a) Explain redemption of preference share.

முன்னுரிமை பங்குகள் மீட்டு செய்தல் விவரி.

(Or)

- (b) What Journal entries will be made for the following types of issues ?

A company issued 1000, 6% debentures of Rs. 100 each

- (i) at par;
- (ii) 10% premium
- (iii) 10% Discount.

கீழே உள்ள கடனீட்டுத்திர வெளியீட்டுக்கான முதற்குறிப்போட்டுபதிவுகளை தருக.

ஒரு நிறுவனம் 1,000 6% கடனீட்டுபத்திரங்கள் ரூ.100 வீதம் வெளியிட்டது.

- (i) முசுமதிப்பு
- (ii) 10% முனைமம்
- (iii) 10% தள்ளுபடி.

12. (a) How is the net profit ascertained for calculation of director's remuneration ?

இயக்குநரின் ஊதியத்திற்கு தேவையான நிகர லாபம் எவ்வாறு கணக்கிடுவாய் ?

(Or)

- (b) Raja Ltd was incorporated on 1.7.2006. It took over the running business of Ram which effect from 1.1.2006. The sales for the period upto 1.7.2006 was Rs.2,70,000 and the sales from 1.7.2006 to 31.12.2006 amounted to Rs. 3,30,000. The expenses debited to profit and loss account are as follows :

| | Rs. |
|------------------------------------|--------|
| (i) Directors fees | 15,000 |
| (ii) Bad debts | 1,800 |
| (iii) Advertisement (Rs.500 p.m) | 6,000 |
| (iv) Salaries and general expenses | 32,000 |
| (v) Preliminary expenses | 3,000 |

The Gross Profit for the period 1.1.2006 to 31.12.2006 Rs. 2,40,000.

Ascertain the profit prior to incorporation.

ராஜா தனிநிறுமம் 1.7.2006 அன்று பதிவு செய்யப்பட்டது. அது ராம் நடத்திகொண்டு இருந்த வியாபாரத்தை 1.1.2006 லிருந்து எடுத்து கொண்டது 1.7.2006 முடிய விற்பனை ரூ. 2,70,000. 1.7.2006 முதல் 31.12.2006 முடிய விற்பனை ரூ. 3,30,000

இலாபநட்ட கணக்கில் பற்று வைக்கப்பட்ட செலவுகள் பின்வருமாறு

| | ரூ. |
|------------------------------------|--------|
| (i) இயக்குநர்கள் கட்டணம் | 15,000 |
| (ii) வராகடன் | 1,800 |
| (iii) விளம்பரம் (மாதம் ரூ. 500) | 6,000 |
| (iv) சம்பளம் மற்றும் பொது செலவுகள் | 32,000 |
| (v) ஆரம்ப செலவுகள் | 3,000 |

1.1.2006 முதல் 31.12.2006 முடிய மொத்த இலாபம் ரூ.2,40,000.

நிறும பதிவிற்கு முன்பான இலாபத்தை காண்க.

13. (a) State the content of liabilities side of the Balance Sheet of a company.

ஒரு நிறுவனத்தின் இருப்புநிலை குறிப்பின் சொத்துகள் பக்கம் உள்ளடங்கியவற்றை விவரி.

(Or)

- (b) Show how will you exhibit the following items in the Balance Sheet of Limited Company as on December 31.2009.

| | Rs. |
|------------------------------------|----------|
| Original Cost of building | 4,00,000 |
| Book value of building on 1.1.2009 | 2,80,000 |

Depreciation to be written off at 5% on written down value.

கீழே கொடுக்கப்பட்ட விபரங்களை எவ்வாறு ஒரு பொறுப்பு வரையறுக்கப்பட்ட நிறுமத்தின் 31.12.2009 ஆண்டுக்கான இருப்புநிலை குறிப்பில் காண்பிப்பாய்?

கட்டிடத்தின் அடக்கவிலை 4,00,000

1.1.2009 கட்டிடத்தின் எட்டுமதிப்பு 2,80,000

5% தேய்மானம் குறைந்து செல் மதிப்பில் கணக்கிடவும்.

14. (a) Explain Capital reduction .

முதல் குறைப்பினை விவரி.

(Or)

(b) The balance sheet of XY Ltd on 31.3.2007 was as follows :-

| | Rs. | | Rs. |
|--|----------|-----------------|----------|
| Paid up capital | | | |
| 10,000, 6% Cumulative preference shares of Rs. 10 each | 1,00,000 | Goodwill | 30,000 |
| 15000 equity shares of Rs. 10 each | 1,50,000 | Assets | 1,52,000 |
| | | Profit and loss | 68,000 |
| | ————— | | ————— |
| | 2,50,000 | | 2,50,000 |
| | ————— | | ————— |

The preference dividend is in arrear for three years.

The value of the assets to be estimated at Rs. 1,30,000.

The average annual profit to be estimated at Rs.15,000.

Draft the Scheme of reconstruction.

2007 மார்ச் 31 அன்று XY லிமிடெட்டின் இருப்புநிலை குறிப்பு பின்வருமாறு இருந்தது.

| செலுத்தப்பட்ட மூலதனம் | ரூ. | ரூ. |
|------------------------------|----------|----------------------|
| 10,000, 6% குவிவு முன்னுரிமை | | |
| பங்குகள் ரூ. 10 வீதம் | 1,00,000 | நன்மதிப்பு 30,000 |
| 15000 சாதாரண பங்குகள் | | |
| ரூ. 10 வீதம் | 1,50,000 | சொத்துக்கள் 1,52,000 |
| | | இலாபநட்டக/கு 68,000 |
| | _____ | _____ |
| | 2,50,000 | 2,50,000 |
| | _____ | _____ |

முன்னுரிமை லாப ஈவு கடந்த மூன்று ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது. சொத்துக்களின் மதிப்பு ரூ.1,30,000 ஆக தீருங்கும் என மதிப்பிடப்பட்டது. ஈட்டப்படும் சராசரி இலாபம் ஆண்டு ஒன்றுக்கு ரூ.15,000 ஆக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

மறுகட்டமைப்பு திட்டத்தை உருவாக்கவும்.

15. (a) The Ashok Company went into liquidation on 31.12.2006. Unsecured creditors stood at Rs. 40,000 including Rs. 5,000 preferential claims. Secured creditors secured on machinery stood at Rs.20,000. Cash in hand was Rs.1,000

The liquidator realised machinery for Rs. 15,000 and other assets realised Rs.10,000. The liquidation expenses amounted to Rs. 1,000 and the liquidator remuneration was fixed at 4% of the amount realised including cash balance and 2% of the amount distributed to unsecured creditors including preferential creditors.

Prepare Liquidators Final statement account.

2006 டிசம்பர் 31ல் அசோக் கம்பெனி கலைக்கப்பட்டது. இதில் பிணையமில்லாத கடன்தாரர்கள் ரூ. 40,000 (ரூ. 5,000 முன்னுரிமையும் சேர்ந்தது)பிணைய கடன்காரர்கள் இயந்திரத்தின் மீது ரூ. 20,000 கையிருப்பு ரொக்கம் ரூ. 1,000. இயந்திரம் ரூ. 15,000 மற்றசொத்துகள் ரூ. 10,000 க்கும் கலைப்பாளர் விற்றார். கலைப்பு செலவுகள் ரூ. 1,000 கலைப்பாளருக்கு ஊதியம் 4% ரொக்கமாக்கப்பட்டதிலும் (ரொக்க இருப்பும் சேர்த்து) 2% பிணையமற்ற கடன்காரர்களுக்கு (முன்னுரிமையும் சேர்ந்து) பிரித்து கொடுத்ததிலும் கொடுப்பதென முடிவு செய்யப்பட்டது. கலைப்பாளரின் இறுதி கணக்கறிக்கை தயாரிக்கவும்.

(Or)

(b) E Company went into voluntary liquidation. Its assets realised Rs. 3,50,000 excluding the amount realised by sales of securities held by the secured creditors the following was the position.

| | Rs. |
|--|----------|
| Share capital 1,000 shares of Rs. 100 each | |
| Secured creditors (Security received Rs. 40,000) | 35,000 |
| Preferential creditors | 6,000 |
| Unsecured creditors | 1,40,000 |
| Debenture | 2,50,000 |
| Liquidation expenses | 5,000 |
| Liquidators remuneration | 7,500 |

Prepare Liquidators Final statement.

இ நிறுமம் தன்னிச்சையாக கலைந்து, சொத்துக்கள் வசூலித்து ரூ. 3,50,000 பிணைய கடனீந்தோரிடம் உள்ள ஆவணங்கள் தவிர கீழே உள்ளது அதன் நிலைமையாகும்.

| | ரூ. |
|---|----------|
| பங்கு முதல் 1000 பங்குகள் ரூ. 100 வீதம் பிணைய கடனீந்தோர் (பிணையங்கள் வசூலித்தது ரூ. 40,000) | 35,000 |
| முன்னுரிமை கடனீந்தோர்கள் | 6,000 |
| பிணையில்லாத கடனீந்தோர்கள் | 1,40,000 |
| கடன்பத்திரங்கள் | 2,50,000 |
| கலைப்பு செலவுகள் | 5,000 |
| கலைப்பாளரின் ஊதியம் | 7,500 |

கலைப்பாளரின் இறுதி கணக்கை தயார் செய்க.

Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Narayan Limited issued 50,000 equity shares of Rs.10 each payable as Rs. 3 on application; Rs. 4 on allotment; Rs. 2 on first call and Re 1 on final call. The company received 60,000 applications. The allotment was done on the following basis.

| Applied | Allotted |
|---------------------|---------------|
| (i) 10,000 shares | Full |
| (ii) 20,000 shares | 15,000 shares |
| (iii) 30,000 shares | 25,000 shares |

The company adjusted all the excess application money towards allotment. All the calls were received except one shareholder holding 2000 shares who belonged to second group, failed to pay allotment and two calls. These shares were forfeited and out of these 1,000 shares were reissued for Rs. 8 as fully paid up. Write all the Journal entries.

நாராயன் நிறுமம் தன் 50000 சமபங்குகள் ஒன்று ரூ. 10 என வெளியிட்டது. அதில் ரூ. 3 விண்ணப்பம், ரூ. 4 ஒதுக்கீடு ரூ. 2 முதல் அழைப்பு மற்றும் ரூ. 1 இறுதி அழைப்பு. பங்குகள் விற்கப்பட்டவை 50000. அதன் ஒதுக்கீடு பின்வருமாறு.

விண்ணப்பிக்கப்பட்டவை ஒதுக்கீடு

- | | |
|----------------------|----------------|
| (i) 10000 பங்குகள் | முழு ஒதுக்கீடு |
| (ii) 20000 பங்குகள் | 15000 பங்குகள் |
| (iii) 30000 பங்குகள் | 25000 பங்குகள் |

எல்லா விண்ணப்ப உபரிபணமும் ஒதுக்கீட்டு முன்பணமாக்கப்பட்டது. எல்லா அழைப்புகளும் பணம் பெறப்பட்ட போது, ஒரு பங்குதாரர் தன 2000 பங்குகளுக்கு ஒதுக்கீடு, மற்றும் அழைப்பு பணம் செலுத்த தவறினார். அவர் இரண்டாம் நிலை ஒதுக்கீட்டை சார்ந்தவர். இவை ஒறுப்பிழப்பு செய்யப்பட்டு அவற்றில் 1000 பங்குகள் ரூ. 8 விலையில் ஆனால் முழுமதிப்பில் மறுவெளியீடு செய்யப்பட்டன.

அனைத்து பதிவுகளையும் எழுதுக.

17. S Ltd was incorporated on 31.7.2007 to take over the business of T Ltd as on 1.4.2007. The books of accounts disclosed the following on 31.3.2008.

- (i) Sales for the year Rs. 32,10,400 (1.4.2007 to 31.7.2007. Rs 8,02,600, 1.7.2007 to 31.3.78 Rs. 24,07,800)
 - (ii) Gross Profit for the year Rs. 4,12,800; Managing Director's salary Rs. 12,000; Preliminary expenses written off Rs. 18,000. Company secretary's salary Rs. 58,000.
 - (iii) Bad debts written off Rs. 14,890 (Prior to 31.7. Rs 4,020 after 31.7. Rs.10,870)
 - (iv) Depreciation on machinery Rs. 25,200; General expenses Rs. 51,000; Advertising expenses Rs. 6,400. Interest on Debentures - Rs. 20,000.
- From the above particulars prepare a Statement showing the Apportionment of company's net profit into profit available for Distribution and profit to Incorporation.

1.4.2007 அன்று டி நிறுமத்தின் வியாபாரத்தை எடுத்து கொள்வதற்காக எஸ் நிறுமம் 31.7.2007 அன்று பதிவு செய்யப்பட்டது. 31.3.2008 அன்று கணக்கு புத்தகங்கள் கீழ்க்காணும் விபரம் தருகிறது.

- (i) ஆண்டு விற்பனை ரூ. 32,10,400 (1.4.2007 முதல் 31.7.2007. வரை ரூ. 8,02,600, 1.7.2007 முதல் 31.3.2008 வரை ரூ.24,07,800)
- (ii) ஆண்டு மொத்த இலாபம் ரூ. 4,12,800 மேலாண்மை இயக்குனரின் சம்பளம் ரூ. 12,000 எழுதப்பட்ட ஆரம்ப செலவுகள் ரூ. 18,000 நிறுமத்தின் செயலருக்கான சம்பளம் ரூ. 58,000
- (iii) எழுதப்பட்ட வராகடன் ரூ. 14,890 (31.7 க்கு முன் ரூ. 4020 31.7 க்கு பின் ரூ. 10,870)
- (iv) இயக்குநர்களின் மீதான தேய்மானம் ரூ. 25,200 பொது செலவுகள் ரூ. 51,000 விளம்பர செலவுகள் ரூ. 7,400 கடன் பத்திரங்களின் மீதான வட்டி ரூ. 20,000.

மேற்கூறிய விபரங்களிலிருந்து நிறுமத்தின் நிகர இலாபத்தை பதிர்வுக்கு உண்டான இலாபம் மற்றும் பதிவிற்கு முன்பான இலாபம் என்றும் பிரித்துக்காட்டி ஒரு பட்டியல் தயாரிக்க.

18. The following are the balances extracted from the books of Alfa Company Ltd on 31.3.2007.

| | Rs. |
|------------------------------------|-----------|
| Call in arrears | 75000 |
| Premises | 30,00,000 |
| Machinery | 33,00,000 |
| Interim dividend paid on 1.11.2006 | 3,92,000 |
| Stock on 1.4.2006 | 7,50,000 |
| Furniture | 72,000 |
| Sundry debtors | 8,70,000 |
| Goodwill | 2,50,000 |

| | Rs. |
|----------------------|-----------|
| Cash in hand | 7,500 |
| Cash at Bank | 3,99,000 |
| Purchases | 18,50,000 |
| Preliminary expenses | 50,000 |
| Wages | 8,48,000 |
| General expenses | 68,350 |
| Freight and carriage | 1,31,500 |
| Salaries | 1,45,000 |
| Director's fees | 57,250 |
| Bad debts | 21,100 |
| Debt interest paid | 1,80,000 |
| Share capital | 40,00,000 |
| 12% Debentures | 30,00,000 |

| | |
|------------------------------|-----------|
| Profit and Loss (Cr) | 2,62,500 |
| Bills payable | 3,70,000 |
| Sundry creditors | 4,00,000 |
| Sales | 41,50,000 |
| General reserve | 2,50,000 |
| Bad debts provision 1.4.2006 | 35,000 |

Prepare Profit and Loss account and Balance Sheet after making the following adjustments.

- (i) Depreciation on machinery by 15%.
- (ii) Write off Rs 5,000 from preliminary expenses.
- (iii) Provide for half year debenture interest due.
- (iv) Leave bad and doubtful debts provision 5% on debtors.
- (v) Provide for income tax 50%.
- (vii) Stock on 31.3.2007 was Rs. 9,50,000.

31.3.2007 அன்று ஆல்பா கம்பெனியின் ஏடுகளில் உள்ள இருப்புகள் வருமாறு.

| | ரூ. |
|---|-----------|
| அழைப்பு நிலுவை | 75,000 |
| கட்டிடம் | 30,00,000 |
| இயந்திரம் | 33,00,000 |
| இடைக்கால பங்காதாயம் 1.11.2006 கொடுத்தது | 3,92,500 |
| சரக்கு 1.4.2006 | 7,50,000 |
| மனைதுணை பொருட்கள் | 72,000 |
| கடனாளிகள் | 8,70,000 |
| வணிக நற்பெயர் | 2,50,000 |
| கையில் ரொக்கம் | 7,500 |
| வங்கியில் ரொக்கம் | 3,99,000 |
| கொள்முதல் | 18,50,000 |

| | ரூ. |
|--|-----------|
| தொடக்க செலவுகள் | 50,000 |
| கூலி | 8,48,000 |
| பொது செலவுகள் | 68,350 |
| தூக்கு கூலி | 1,31,500 |
| சம்பளம் | 1,45,000 |
| இயக்குநர்கட்டணம் | 57,250 |
| வராகடன் | 21,100 |
| கடனீட்டு பத்திரம் மீது வட்டி செலுத்தியது | 1,80,000 |
| பங்கு மூலதனம் | 40,00,000 |
| 12% கடனீட்டுபத்திரங்கள் | 30,00,000 |
| இலாபநட்டகணக்கு (வ) | 2,62,500 |
| செலுத்த வேண்டிய உண்டியல் | 3,70,000 |
| பற்பல கடனீந்தோர்கள் | 4,00,000 |

ரூ.

| | |
|---------------------------|-----------|
| விற்பனை | 41,50,000 |
| பொது காப்பு | 2,50,000 |
| வராக்கடன் காப்பு 1.4.2006 | 35,000 |

கீழ்க்கண்டவற்றை சரிசெய்து கம்பெனியின் இலாபநட்ட கணக்கு மற்றும் இருப்புநிலை குறிப்பினை தயாரிக்க.

- (i) தேய்மானம் இயந்திரத்தின் மீது 15%.
- (ii) தொடக்க செலவுகளில் ரூ. 5,000 நீக்குக.
- (iii) ஆறுமாத வட்டி கடனீட்டு பத்திரம் மீது நிலுவை.
- (iv) வராக்கடன் காப்பு கடனாளிகள் மீது 5%.
- (v) வருமான வரி 50% ஒதுக்குக.
- (vii) இறுதி சரக்கிருப்பு 31.3.2007 ரூ. 9,50,000

19. X Ltd agreed to acquire the business of Y Ltd as on 31.3.99. The Balance Sheet of Y Ltd was summarised as follows :

| Liabilities | Rs. | Assets | Rs. |
|----------------------|-----------|-----------|-----------|
| Capital (fully paid) | | Goodwill | 1,00,000 |
| shares of Rs10 each) | 6,00,000 | Building | 3,00,000 |
| General Reserve | 1,70,000 | Machinery | 3,40,000 |
| Profit and Loss a/c | 1,10,000 | Stock | 1,68,000 |
| Creditors | 20,000 | Debtors | 56,000 |
| 6% Debenture | 1,00,000 | Cash | 36,000 |
| | _____ | | _____ |
| | 10,00,000 | | 10,00,000 |
| | _____ | | _____ |

The consideration payable by X Ltd.

- (i) A cash payment of Rs. 2.50 for every share of Y Ltd.
- (ii) Issue of 90,000 Rs. 10 shares at an agreed value of Rs.15 per share by X Ltd.
- (iii) Issue 7% Debenture of Rs. 1,00,000 at a premium of 20% by X Ltd.
- (iv) The expenses of liquidation of Rs.6,000 were paid by X Ltd.

Prepare necessary Journal and Ledger in the books of X and Y Ltd.

X கம்பெனி 31.3.99 அன்று Y கம்பெனியை எடுத்து கொள்ள ஒப்பு கொண்டது. Y கம்பெனியின் இருப்பு நிலை குறிப்பு வருமாறு.

| பொருட்புகள் | ரூ. | சொத்துக்கள் | ரூ. |
|--|-----------|---------------------|-----------|
| மூலதனம் (ரூ. 10 மதிப்புள்ள முழுவதும் செலுத்தப்பட்ட பங்குகள்) | 6,00,000 | நன்மதிப்பு கட்டிடம் | 1,00,000 |
| பொதுகாப்பு | 1,70,000 | இயந்திரம் | 3,40,000 |
| லாபநட்ட கணக்கு | 1,10,000 | சரக்கிருப்பு | 1,68,000 |
| கடனீந்தோர்கள் | 20,000 | கடனாளிகள் | 56,000 |
| 6% கடன்பத்திரங்கள் | 1,00,000 | ரொக்கம் | 36,000 |
| | 10,00,000 | | 10,00,000 |

X கம்பெனி கொடுக்கவேண்டிய மறுபயன்.

- (i) Y கம்பெனியின் பங்கு ஒவ்வொன்றிற்கும் ரூ. 2.50 ரொக்கம் கொடுக்கப்பட்டது.
- (ii) X கம்பெனியில் ஒன்று ரூ. 10 மதிப்புள்ள 90,000 பங்குகள் சந்தை விலை ரூ. 10 வீதம் வழக்கப்பட்டது.
- (iii) X கம்பெனியின் 7% கடன்பத்திரங்கள் ரூ.1,00,000 த்திற்கு 20% முனைமத்தில் வழங்கப்பட்டது.
- (iv) X கம்பெனி கலைப்பு செலவுகள் ரூ. 6,000 செலுத்தியது.

X மற்றும் Y கம்பெனியின் ஏடுகளின் தேவையாக குறிப்பேடுகள் மற்றும் பேரேட்டுப்பதிவுகளை தருக.

20. The Over Confident Ltd went into liquidation with the following liabilities :

- (i) Secured creditors Rs. 20,000 (Securities realised Rs. 25,000)
- (ii) Preferential creditors Rs. 600.
- (iii) Unsecured creditors Rs. 30,500
- (iv) Liquidators expenses in connection with liquidation amounted to Rs. 252.

The liquidators is entitled to remuneration of 3% on every amount realised and 1½ % on the amount distributed to unsecured creditors except preferential creditors. The various assets (excluding securities in the hands of fully secured creditors) realised Rs. 26,000.

Prepare Liquidator's account.

ஓவர்கான்பிடன்ட் லிமிடெட் கீழே கொடுக்கப்பட்டுள்ள பொறுப்புகளுடன் கலைக்கப்பட்டது.

- (i) பிணைய கடனீந்தோர்கள் ரூ. 20,000 (பத்திரங்களை விற்று பெற்ற தொகை ரூ. 25,000)
- (ii) முன்னுரிமை கடனீந்தோர்கள் ரூ. 600.
- (iii) பிணையில்லா கடனீந்தோர் ரூ. 30,500
- (iv) கலைப்பு செலவுகள் ரூ. 252.

கலைப்பாளருக்கு 3% ஊதியம் வழங்கப்படுகின்றன. இது ஒவ்வொரு முறையும் சொத்து விற்று பெற்ற தொகையில் கணக்கிடப்படுகின்றன மேலும் 1½% கலைப்பாளருக்கான ஊதியம். பிணையில்லா கடனீந்தோர் (இதில் முன்னுரிமை கடனீந்தோர்க்கு கொடுக்கப்படும் தொகை தவிர)

பல்வேறு சொத்துகளிலிருந்து பெறப்பட்டது
ரூ. 26,000 (பிணைய கடனீந்தோர்கள் கொண்டுள்ள
பத்திரங்கள் தவிர).

மேற்கண்டுள்ள விபரங்களை கொண்டு கண்காணக
கணக்கை தயாரிக்கவும்.

B.Com. DEGREE EXAMINATION, NOVEMBER 2010

Fifth Semester

Commerce

INCOME TAX AND PRACTICE-I

(CBCS—2008 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Section A

(10 × 2 = 20)

Answer the following questions.

1. What is Income ?

வருமானம் என்றால் என்ன ?

2. Who is an Assessee ?

வரி செலத்துபவர் என்பவர் யார் ?

3. What is meant by Previous Year ?

முந்தைய அண்டு என்றால் என்ன ?

4. Mention the kinds of residential status.

குடியிருப்பு நிலையின் பிரிவுகளை குறிப்பிடுக.

5. What is meant by intangible assets ?

புலனாகாச்-சொத்துக்கள் என்றால் என்ன ?

6. What is meant by Block of Assets ?

சொத்துக்களின் குழு என்றால் என்ன ?

7. Define Salary.

சம்பளம் -வரையறு.

8. How do you determine Annual value ?

ஆண்டு மதிப்பை எவ்வாறு கணக்கிடுவாய் ?

9. Give the meaning of Profession.

சிறப்பு தொழில் பொருள் விளக்கம் தருக.

10. What is capital gains ?

மூலதன ஆதாயம் என்றால் என்ன ?

Section B

(5 × 5 = 25)

Answer **all** the questions.

11. (a) Give the basis of charge of Income Tax.

வருமான வரியின் அடிப்படை கட்டணம் எழுதுக.

(Or)

(b) An assessee commences his business on :

- (i) 1st July 2008
- (ii) 1st October 2008
- (iii) 1st January 2009.

In each case, what will be his Assessment Year and what period will be treated as his Previous Year for the concerned Assessment year ?

வரி செலுத்துபவர் வணிகத்தை தொடங்குகிறார்.

- (i) 1st July 2008
- (ii) 1st October 2008
- (iii) 1st January 2009.

இதில் மதிப்பீட்டாண்டும், முந்தைய ஆண்டையும் கணக்கிடுக.

12. (a) Explain Agricultural Income.

விவசாய வருமானம் பற்றி விவரி.

(Or)

(b) Mr. Antony has the following incomes for the Financial Year 2009-10.

- (1) Income from property situated in London Rs.40,000.
- (2) Salary received in India for services rendered in London Rs. 28,000.
- (3) Profit from business in London controlled from India Rs.1,20,000.
- (4) Profit from Kanpur business Rs. 1,10,000.
- (5) Agricultural income in India Rs. 10,000.

Compute the income of Mr. Antony for the Assessment Year 2010-11, if he is an Ordinary Resident.

திரு. அந்தோனிக்கு 2009-10 நிதியாண்டில் கீழ்க்காணும் வருமானங்கள் உள்ளன.

- (1) லண்டனில் உள்ள சொத்தில் இருந்து பெறப்பட்ட வருமானம் ரூ. 40,000.
- (2) லண்டனில் செய்த சேவைக்காக இந்தியாவில் பெற்ற சம்பளம் ரூ. 40,000.
- (3) இந்தியாவில் இருந்து கட்டுப்படுத்தப்படும் லண்டன் வியாபாரத்தில் பெற்ற இலாபம் ரூ.1,20,000.
- (4) கனடா வியாபாரத்தின் மூலம் இலாபம் ரூ.1,10,000.
- (5) இந்தியாவில் விவசாயத்திலிருந்து பெற்ற வருமானம் ரூ. 10,000.

அந்தோணி 'சாதாரணமாக வசிப்பவர்' எனக்கொண்டு 2010-11 ம் கணக்கீட்டு ஆண்டில் அவரது வருமானத்தை கணக்கிடுக.

13. (a) Give any '5' items of income which are totally exempt from Tax ?

வரியிரிலிந்து விலக்களிக்கப்பட்ட வருமானங்கள் எதேனும் ஐந்து-யினை குறிப்பிடுக.

(Or)

- (b) Mr. A Purchased a car in April 2006 for Rs. 1,90,000 for his personal use. On 10th June, 2008, he gifted the car to his son X, who uses it fully for his professional purposes. The market value of the car on the date of gift was Rs.1,70,000. Find out the cost of the car for computation of depreciation for the Previous Year 2009-10.

Mr. A என்பவர் தனது சொந்த பயன்பாற்றிற்கு ஏப்ரல் 2006 அன்று ரூ. 1,90,000 கார் வாங்கினார். ஜூன் 10, 2008 அன்று அவர் தனது காரை மகன் X க்கு பரிசாக வழங்கினார். தொழில் ரீதியாக முழுமையாக பயன்படுத்தியது யார். பரிசு வழங்கியபோது காரின் சந்தை மதிப்பு ரூ. 1,70,000. அந்த காரின் அடக்கவிலையைக் முந்தைய ஆண்டு 2009-10 யின் தேய்மானத்தை கண்டுபிடிக்க.

14. (a) Explain the different types of Provident Fund.

வருங்கால வைப்பு நிதியின் பல்வேறு வகைகளை விவரி.

(Or)

(b) Compute the Net Annual Value for the following information :-

| | A | B | C | D |
|-------------------|--------|--------|--------|----------|
| | Rs. | Rs. | Rs. | Rs. |
| Municipal value | 60,000 | 48,000 | 35,000 | 96,000 |
| Fair Rental value | 75,000 | 60,000 | 45,000 | 1,16,000 |
| Actual Rent | 69,000 | 54,000 | 40,000 | 1,20,000 |
| Standard Rent | — | 72,000 | 42,000 | 1,15,000 |
| Municipal Taxes | 6,000 | 4800 | 3600 | 9600 |

கீழ்க்காணும் விபரத்திலிருந்து நிகர ஆண்டு
மதிப்பைக் கண்டுபடி.

| | A | B | C | D |
|------------------------|--------|--------|--------|----------|
| | Rs. | Rs. | Rs. | Rs. |
| நகராட்சி மதிப்பு | 60,000 | 48,000 | 36,000 | 96,000 |
| நியாயமான வாடகை மதிப்பு | 75,000 | 60,000 | 45,000 | 1,16,000 |
| பெறப்பட்ட வாடகை | 69,000 | 54,000 | 40,000 | 1,20,000 |
| தரவாடகை மதிப்பு | - | 72,000 | 42,000 | 1,15,000 |
| நகராட்சி வரி | 6,000 | 4800 | 3600 | 9600 |

15. (a) Name at least '5' items which can be included under the head Income from other sources.

பிற வழிகளில் இருந்து வருமானத்தில் ஏதேனும்
ஐந்து-யினை குறிப்பிடுக.

(Or)

- (b) From the following Profit and Loss account of a merchant for the year ended 31.3.2009 ascertain his taxable profit from business.

Profit Loss Account

| | Rs. | | Rs. |
|------------------------|----------|---------------------------------|----------|
| Office salary | 4,800 | Gross Profit | 1,35,532 |
| General expenses | 2,550 | Commission | 1,205 |
| Bad debts written off | 2,100 | Discount | 751 |
| Reserve for bad debts | 3,000 | Sundry Receipts | 202 |
| Fire Insurance Premium | 450 | Rent of Building | 52,640 |
| Advertisement | 2,500 | Profit on Sale of Investment | 3,000 |
| Interest on capital | 1,000 | | |
| Interest on Bank Loan | 1,550 | | |
| Donations | 3,875 | | |
| Depreciation | 1,200 | | |
| Net Profit | 1,70,305 | | |
| | 1,93,330 | | 1,93,330 |
| | 1,93,330 | | 1,93,330 |

கீழ்க்கண்ட இலாப நட்டக் கணக்கிலிருந்து
 வியாபாரத்திலிருந்து அவருக்கு கிடைக்கும்
 இலாபத்தை, முந்தைய ஆண்டு 2008-09க்கு தீர்மானி.

இலாப நட்டகணக்கு

| | ரூ. | | ரூ. |
|--------------------------|-------|------------------------|----------|
| அலுவலகச் சம்பளம் | 4,800 | மொத்த இலாபம் | 1,35,532 |
| பொதுச் செலவுகள் | 2,550 | தரகு | 1,205 |
| செலவெழுதப்பட்ட | | | |
| வராக்கடன்கள் | 2,100 | தள்ளுபடி | 751 |
| வராக்கடன்களுக்கான காப்பு | 3,000 | பற்பல வரவுகள் | 202 |
| தீகாப்பீட்டுகட்டணம் | 450 | கட்டிட வாடகை | 52,640 |
| விளம்பரம் | 2,500 | முதலீடுகள் விற்றதினால் | |
| | | கிடைத்த இலாபம் | 3,000 |
| மூலதனத்திற்கான வட்டி | 1,000 | | |
| வங்கிக்கடன் மீதான வட்டி | 1,550 | | |
| நன்கொடை | 3,875 | | |

| | ரூ. | ரூ. |
|-------------|----------|----------|
| தேய்மானம் | 1,200 | |
| நிகர இலாபம் | 1,70,305 | |
| | _____ | _____ |
| | 1,93,330 | 1,93,330 |
| | _____ | _____ |

Section C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Discuss the evolution of Income Tax Law in India.

இந்தியாவில் வருமான வரி சட்டத்தின் வரலாற்றை விளக்குக.

17. The following are the details of shri. Ramlal.

- (i) Share of income from Joint venture in India Rs.10,000.
- (ii) Dividend Rs.1,000.
- (iii) Income from Agriculture in Pakistan Rs.20,000.
- (iv) Salary received in India Rs. 9,800 (Computed) but his services for the same were rendered in Iron.
- (v) Income from business [Controlled in India] in Pakistan Rs. 10,000 and income remitted to India.

Compute Mr. Ramlal's taxable income, if he is

- (a) a resident;
- (b) a not ordinarily resident.
- (c) a non-resident.

திரு. ராம்லால் என்பவரது வருமான விவரங்கள் பின் வருமாறு :

- (i) இந்தியாவில் அவர் செய்த இனைவினை மூலம் அவருக்கு கிடைத்த வருவாய் ரூ. 10,000.
- (ii) பங்காதயாம் ரூ. 1,000.
- (iii) பாகிஸ்தானில் அவருக்கு கிடைத்த விவசாய வருமானம் ரூ.20,000.
- (iv) ஈரானில் செய்த வேலைக்காக அவர் இந்தியாவில் பெற்ற சம்பள வருமானம் [கணக்கிடப்பட்டது] ரூ. 9,800.
- (v) பாகிஸ்தானில் செய்யும் தொழில், ஆனால் இந்தியாவில் கட்டுப்படுத்தப்பட்ட தொழில் மூலம் கிடைத்த வருவாய் ரூ. 10,000. ஆனால் இந்த வருவாய் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது.

திரு. ராம்லாலின் வரிவிதிப்பிற்கு உட்பட்ட வருமானத்தை பின்வரும் சூழ்நிலைகளில் கணக்கிடுக.

(a) குடியிருப்பவர்.

(b) அசாதாரணமாக குடியிருப்பவர்.

(c) குடியில்லாதவர்.

18. Mr. A Purchases a machine on 1st July 2004 for Rs. 2,00,000 and sells it on 1st August, 2007 for Rs. 2,50,000. He requires the same machinery on 2nd August, 2008 for Rs. 3,00,000. What will be his actual cost for the Previous Year 2009-10 ? Assume the rate of depreciation to be 25%.

Mr. A என்பவர் ஜூலை 1, 2004-யில் ரூ. 2,00,000 க்கு இயந்திரம் வாங்கினார். அதை ஆகஸ்ட் 1, 2007 அன்று ரூ. 2,50,000 க்கு விற்பனை செய்தார். அவர் அந்த இயந்திரத்தை ஆகஸ்ட் 2, 2007 ரூ. 3,00,000 க்கு திரும்ப வாங்கினார். முந்தைய ஆண்டு 2009-10 யில் அதனுடைய அடக்கவிலை என்ன. 25% தேய்மான விகிதத்தை ஊகிக்கவும்.

19. Mr. Muthu Kumar is employed in ABC Ltd. Bangalore. He gets the following endowments.

| | Rs. |
|---|--------------------------|
| Basic Salary | 12,500 p.m. |
| D.A [Forming Part] | 6,000 p.m. |
| Bonus | 5,000 |
| Fees | 1,000 |
| 2% commission on turnover achieved [turnover achieved Rs. 1,50,000] | |
| HRA | 7250 p.m. |
| | [Rent Paid Rs. 6400 p.m] |
| E.A | 4000 p.m. |

Calculate Gross Salary.

திரு. முத்துக்குமார் பெங்களூரில் உள்ள ABC நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவர் பெறும் வருவாய் கீழ்வருமாறு.

ரூ.

அடிப்படை சம்பளம் மாதம் 12,500 p.m.

பஞ்சப்படி

[சம்பளத்திற்குட்பட்டது] மாதம் 6,000 p.m.

மேலூதியம் 5,000

கட்டணம் 1,000

விற்பனை மீதான கழிவு 2%

[விற்பனை ரூ. 1,50,000]

வீட்டு வாடகைப்படி மாதம்,

7,250 p.m.

[செலுத்திய வாடகை மாதம் ரூ. 6,400]

பொழுது போக்குப்படி மாதம் ரூ. 4,000

முழு சம்பளத்தைக் கண்டுபிடி.

20. From the following compute the total income of Mr.Bala for the Assessment Year 2010-11.

| | Rs. |
|---|-----------|
| Loss from House Property | (-) 8,000 |
| Short term Capital gain on sale of shares | 95,000 |
| Long term Capital Loss on sale of bond | (-)85,000 |
| Interest on Government securities | 18,000 |

கீழ்க்காணும் விபரத்திலிருந்து மதிப்பீட்டாண்டு 2010-11 க்கான திரு. பாலா அவர்களின் மொத்த வருமானத்தை கணக்கிடுக.

| | ரூ. |
|---|------------|
| வீட்டு வருமானத்தில் நஷ்டம் | (-) 8,000 |
| பங்கு விற்பனையில் குறுகிய கால மூலதன ஆதாயம் | 95,000 |
| பத்திரம் விற்பனையில் நீண்ட கால மூலதன நஷ்டம் | (-) 85,000 |
| அரசாங்க பிணையங்கள் தீரான வட்டி | 18,000 |

**B.Com. DEGREE EXAMINATION
NOVEMBER 2010**

Fifth Semester

Commerce

BUSINESS LAW

(CBCS—2008 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part - A

(10 × 2 = 20)

Answer **all** questions

1. Define Contract?

ஒப்பந்தம் என்பதன் வரவிலக்கணம் தருக?

2. What is Auction Sale?

ஏல விற்பனை என்றால் என்ன?

3. What is Guarantee?

பொறுப்புறுதி என்றால் என்ன?

4. Define Bailment?

ஓப்படைவு என்பதன் வரைவிலக்கணம் தருக?

5. Define Agency?

பதிலாண்மை என்பதன் வரைவிலக்கணம் தருக?

6. What is Coercion?

வலுக்கட்டாயம் என்றால் என்ன?

7. What is hypothecation?

பந்தகம் என்றால் என்ன?

8. Define Caveat Emptor?

Caveat Emptor என்பதன் இலக்கணம் எழுதுக?

9. What is General Lien?

பொது பற்றுரிமை என்றால் என்ன?

10. Who is an unpaid seller?

கொடுபடா விற்பனையாளர் என்பவர் யார்?

Part - B

(5 × 5 = 25)

Answer **all** questions

11 a. Differentiate General lien and particular lien.

பொதுப் பற்றுரிமையை குறிப்பிட்டு பற்றுரிமையிலிருந்து வேறுப்படுத்துக.

(Or)

b. What are the difference between Sale and Bailment?

ஒரு விற்பனைக்கும் ஒப்படைவிற்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?

12 a. What are the rights of a principal?

ஒரு முதல்வரின் உரிமைகள் யாவை?

(Or)

b. Explain the nature and extent of Surety's liability.

பிணையாளருடைய பொறுப்பின் தன்மை மற்றும் அளவு குறித்து விவரி.

13 a. State the differences between duress and coercion.

உடற்கட்டாயத்திற்கும் வலுக்கட்டாயத்திற்கும் உள்ள வேறுபாடுகளை குறிப்பிடுக.

(Or)

b. State the rules as to valid acceptance.

செல்லத்தக்க ஏற்பின் விதிகளைக் குறிப்பிடுக.

14 a. What are the effects of destruction of goods?

சரக்கு அழிவின் விளைவுகள் யாவை?

(Or)

b. What are the rights of the Buyer?

வாங்குபவரின் உரிமைகள் யாவை?

15 a. What are the differences between a contract of Guarantee and contract of Indemnity?

உத்தரவாத ஒப்பந்தத்திற்கும், ஈட்டுறுதி ஒப்பந்தத்திற்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?

(Or)

b. What are the rights of surety?

பிணையாளரின் உரிமைகள் யாவை?

Part - C

(3 × 10 = 30)

Answer any **three** questions

All questions carry equal marks.

16. Discuss the rules regarding delivery of Goods.

சரக்குகள் வழங்குதல் தொடர்பான விதிகளை விளக்குக.

17. What are the different types of Agents?

முகவர்களின் பல்வேறு வகைகள் யாவை?

18. Discuss in details the provisions of law relating to minors agreements.

இளவர்களின் உடன்பாடுகள் குறித்த சட்டவிதிகளை விரிவாக விவாதிக்க.

19. Explain the duties of Bailor.

ஒப்படைவு செய்பவரின் கடமைகளை விளக்குக.

20. What are the essentials of contract of guarantee?

உத்தரவாத ஒப்பந்தத்தின் இன்றியமையாத கூறுகள் யாவை?

**B.Com. DEGREE EXAMINATION
NOVEMBER 2010**

Fifth Semester

Commerce

**Elective—COMPUTER APPLICATION IN
BUSINESS**

(CBCS—2008 onwards)

Time : 3 Hours

Maximum : 60 Marks

Part - A (10 × 1½ = 15)

Answer all questions

1. Write about Memory.

நினைவகம் பற்றிக் கூறு.

2. Write about Input/Output Devices.

உள்ளீடு மற்றும் வெளியீடு பகுதிகள் பற்றிக் கூறு.

3. What is Machine Language?

முதல் நிலை மொழி என்றால் என்ன?

4. Define System Software.

கணிப்பொறி மென்பொருள் - இலக்கணம் தருக.

5. Define Database Sort Command.

தரவுகள் வரிசை முறை கட்டளை - இலக்கணம் தருக.

6. Define Index.

உள்ளடக்கம் - இலக்கணம் தருக.

7. Define Keywords.

கீவோடு - இலக்கணம் தருக.

8. What are Variables?

மாறிகள் என்றால் என்ன?

9. What is Gruff Generation?

கர்ஃப் தலைமுறை என்றால் என்ன?

10. How to print a worksheet?

அட்டவணை அச்சிடும் முறை பற்றிக் கூறு.

Part - B

(5 × 3 = 15)

Answer all questions

11 a. Explain Functional Unit.

சார்பு பகுதி - வரையறு.

(OR)

b. Explain about the classification of Computers.

கணிப்பொறி வகைகள் பற்றி விவரி.

12 a. Discuss the structure of computer program.

கணிப்பொறி நிரலின் அடிப்படை அமைப்பு பற்றி விவரி.

(OR)

b. What is Algorithm?

நெறிமுறை என்றால் என்ன?

13 a. How to create a Database?

தரவுதளம் எப்படி உருவாக்கப்படுகிறது?

(OR)

b. Explain the workings with multiple database files.

இரட்டை தரவுதள செயல்முறை பற்றி விவரி.

14 a. Explain about variables and assigning values to variables.

மாறிலிகள் மற்றும் மாறிலிகளின் மதிப்பீடு - வரையறு.

(OR)

b. Explain about identifiers.

மதிப்பீடுகள் பற்றி விவரி.

15 a. Write about spread sheets.

அட்டவணைகள் பற்றி விவரி.

(OR)

b. Write about operations done in an electronic worksheet.

மின்தரவுதள செயல்கள் பற்றி விவரி.

Part - C

(3 × 10 = 30)

Answer any **three** questions

16. Explain about Computer System Fundamentals.

கணிப்பொறி அடிப்படை செயல் பற்றி விரிவாக விவரி.

17. Explain about CPU and its parts.

மைய செயலகம் மற்றும் அதன் பகுதிகள் பற்றி விரிவாக விவரி.

18. Discuss about the Data Base Management commands.

தரவுதள கட்டளைகள் பற்றி விரிவாக விவரி.

19. Write about C Variables, Data types and Constants.

விவரி-மாறி, மாறிலிகள், தரவுகள் பற்றி விரிவாக விவரி.

20. How do you load, save, print and erase a work sheet?

தரவுதளத்தின் செயல், சேமிப்பு, அச்சிடுதல், அழித்தல் பற்றி விவரி.

**B.Com. DEGREE EXAMINATION
NOVEMBER 2010**

Fifth Semester

Commerce

Elective—MS-OFFICE

(CBCS—2008 onwards)

Time : 3 Hours

Maximum : 60 Marks

Part - A

(10 × 1½ = 15)

Answer **all** questions

1. What is Computer?

கணினி என்றால் என்ன?

2. Explain M.S. Word.

M.S. Word - விளக்குக.

3. Write a note on Printing a Document.

ஆவணத்தை அச்சிடுதல் பற்றி ஒரு குறிப்பு எழுதுக.

4. Explain Redo and Undo.

தீரும்பச் செய்தல் மற்றும் முன்செயலை நீக்குதல் விளக்குக.

5. What is Range?

வீச்சு என்றால் என்ன?

6. State the M.S. Excel

M.S. Excel - பற்றி கூறுக.

7. What is Report?

அறிக்கை என்றால் என்ன?

8. What do you mean by Database?

தகவல்களும் என்பதற்கு பொருள் தருக.

9. Write a note on Animation.

அசைவுபடம் பற்றி குறிப்பு எழுதுக.

10. What is presentation?

நிகழ்த்துதல் என்றால் என்ன?

Part - B

(5 × 3 = 15)

Answer **all** questions

11 a. Briefly explain the History of Computer.

கணினியின் வரலாற்றைப் பற்றி சுருக்கமாக விளக்குக.

(Or)

b. What are the advantages of Computer?

கணினியின் நன்மைகள் யாவை?

12 a. How will you open a new file in M.S. Word?

M.S. Word-ல் ஒரு புதிய கோப்பு எவ்வாறு திறக்கப்படலாம்?

(Or)

b. Explain the features of edit menu.

எடிட் மெனுவின் இயல்புகளை விளக்குக.

13 a. How to open an existing worksheet?

இருக்கும் பணித்தாளை எவ்வாறு திறக்கலாம்?

(Or)

b. Write a short note on Autofill.

தானே நிரப்பதல் பற்றி ஒரு சிறுகுறிப்பு எழுதுக.

14 a. What are the advantages of Database?

தகவல்தளத்தின் நன்மைகள் யாவை?

(Or)

b. Explain the method of creating a primary key.

ஒரு முதன்மை தீர்வுகோலை உருவாக்கும் முறையை விளக்குக.

15 a. How to open a New Query?

புது கேட்டறிதலை எவ்வாறு திறக்கலாம்?

(Or)

b. Write a short note on Slide Show.

Slide Show - பற்றி குறிப்பு எழுதுக.

Part - C

(3 × 10 = 30)

Answer any **three** questions

16. Explain the details about the generation of computer.

கணிப்பொறியின் தலைமுறையை பற்றி விரிவாக விளக்குக.

17. Analyse the formatting text.

உரைநடையை வடிவமைத்தல் பற்றி ஆராங்க.

18. What are the points to be remembered while writing function?

செயல்முறைகளை எழுதும் பொழுது நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள் யாவை?

19. What are the steps involved in the creation of a table?

ஒரு அட்டவணை உருவாக்குவதற்குரிய படிகளை யாவை?

20. Discuss about powerpoint presentation.

பவர்பாய்ண்ட் நிகழ்த்தலைப் பற்றி விவாதிக்க.

B.Com. DEGREE EXAMINATION, NOVEMBER 2010**Fifth Semester****Commerce****Elective : COST ACCOUNTING**

(CBCS—2008 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part - A

(10 × 2 = 20)

Answer **all** questions.

All questions carry equal marks.

1. Define 'Costing'.

‘அடக்கவிலை கணக்கியல்’ இலக்கணம் தருக.

2. What is meant by Prime Cost ?

முதன்மை அடக்கவிலை என்றால் என்ன ?

3. What is Material turnover ?

இடுபொருள் சுழற்சி என்றால் என்ன ?

4. Define 'E.O.Q'.

'சிக்கன கொள்முதல் அளவு' இலக்கணம் தருக.

5. What is Muster role record ?

வேலையாள் வருகைப் பதிவேடு என்றால் என்ன ?

6. What is meant by wage sheet ?

கூலித் தாள்கள் என்றால் என்ன ?

7. What is fixed overhead ?

நிலையான மேற்செலவு என்றால் என்ன ?

8. What is Job costing ?

தொழில் அடக்கம் என்றால் என்ன ?

9. Define Process Costing.

'படிமுறை அடக்கம்' இலக்கணம் தருக.

10. What do you mean by under absorption of overhead ?

மேற்செலவுகள் குறைவாக நட்கப்படுதல் என்றால் என்ன ?

Part - B

(5 × 5 = 25)

Answer all the questions.

All questions carry equal marks.

11. (a) What is a cost centre ? What are the different types of cost centres ?

அடக்கவிலை மையம் என்றால் என்ன ? அதில் எத்தனை வகைகள் உள்ளன ?

(Or)

- (b) The following data relate to the manufacture of a standard product during the month of April 2010.

Raw material consumed Rs. 20,000 ; Direct wages Rs. 18,000 ; Total machine hours 3,000 ; Machine hour rate Rs. 2 ; Office on cost 10% of work cost ; Selling on cost Rs. 2.50 per unit ; Units produced = 5,000 ; Units sold 4,600 at Rs. 30 each.

You are required to prepare a cost sheet in respect of the above showing costing per unit and profit for the period.

2010 ஏப்ரல் மாதத்தில் ஒரு தரப்படுத்தப்பட்ட பொருள் உற்பத்திக்கான விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளது :

கச்சாப் பொருள் பயன்படுத்தியது ரூ. 20,000 ; நேரம் கூலி ரூ. 18,000 ; இயந்திர நேரம் பயன்படுத்தியது 3,000 மணிகள் ; இயந்திரம்

பயன்படுத்த 1 மணிக்கான அடக்கம் ரூ. 2 ; தொழிற்ச சாலை அடக்கத்தில் அலுவலகச் செலவு 10% ; விற்பனைச் செலவுகள் ஒரு பொருளுக்கு ரூ. 2.50 ; உற்பத்தி செய்த பொருட்கள் 5,000 ; மொத்த பொருட்கள் விற்குது 4,600 ; ஒரு பொருளின் விலை ரூ. 30.

மேற்கூறியவைகளிலிருந்து ஒரு பொருளின் (i) அடக்கவிலை (ii) மொத்த இலாபம் ஆகியவைகளை வெளிப்படுத்தும் அடக்கவிலைப் பட்டியலைத் தயாரிக்கவும்.

12. (a) What is Bin card? Give a specimen form of it and discuss its utility.

சரக்கிருப்பு அட்டை என்றால் என்ன ? அதன் மாற்றிப் படிவம் ஒன்று வரைந்து உபயோகம் பற்றி விவரி.

(Or)

(b) Annual demand 2,400 units.

Unit price Rs. 2.40

Ordering cost per order Rs. 4.00

Storage cost 2% p.a.

Interest rate 10% p.a.

Calculate E.O.Q.

ஆண்டுத் தேவை 2, 400 அலகுகள்

அலகின் விலை ரூ. 2.40

ஆணையின் அடக்க விலை ரூ. 4.00

பண்டகசாலை அடக்கவிலை ஆண்டுக்கு 2%

வட்டி வீதம் ஆண்டுக்கு 10%

சிக்கன கொள்முதல் அளவைக் கணக்கிடுக.

13. (a) What is meant by time and motion study ?
In what ways is it connected with remuneration of labour ?

‘காலம்’ மற்றும் ‘அசைவு’ ஆய்வு என்றால் என்ன ?
அவை எவ்வாறு தொழிலாளர் ஊதிய வழங்கு
முறையுடன் தொடர்பு கொண்டது ? விவரி.

(Or)

- (b) From the following data calculate Labour turnover ratio under replacement method and separation method.

At the beginning of the month 500 nos. At the end of the month 600 nos. During the month 5 labours left and 20 people discharged. But 75 people recruited and 10 of these placed in the vacancies and the remaining in the expansion scheme.

கீழ் வரும் விவரங்களிலிருந்து தொழிலாளர் சமூகம் வீதத்தை மறுலாபமற்ற முறையிலும் பிரித்து செல்லும் வீத முறையிலும் கணக்கிடுக.

மாதத் தொடக்கத்திலிருந்தோர் 500 மாத முடிவிலிருந்தோர் 600. அந்த மாதத்தில் 5 தொழிலாளர்கள் வெளியேறினர். 20 ஆட்கள் அனுப்பப்பட்டனர். ஆனால் 75 ஆட்கள் வேலையில் அமர்த்தப்பட்டனர். இவர்களில் 10 ஆட்கள் காலியான இடங்களிலும் மற்றவர்கள் விரிவாக்கத் திட்டத்திற்கான இடங்களிலும் அமர்த்தப்பட்டனர்.

14. (a) What are the principles of apportionment followed in the preliminary stages of Indirect expenses ?

மறைமுக செலவுகளை முதல் நிலையில் பிரிக்கும் போது கண்டுபிடிக்க வேண்டிய கொள்கைகள் யாவை ?

(Or)

- (b) What is machine hour rate ? Illustrate it with an example.

இயந்திர மணி வீதம் என்றால் என்ன ? அதை ஒரு எடுத்துக்காட்டோடு விளக்கவும்.

15. (a) Distinguish between Job costing and Process costing.

பணிமுறை அடக்கவிலை மற்றும் படிமுறை அடக்கவிலை வேறுபடுத்துக.

(Or)

(b) The following particulars related to a contract undertaken by Ram Construction Ltd.

| | Rs. |
|--|----------|
| 1 Plants purchased | 60,000 |
| 2 Wages paid | 3,40,000 |
| 3 Overhead apportioned | 40,000 |
| 4 Material issued to site | 3,36,000 |
| 5 Plant at site | 48,000 |
| 6 Work not yet certified | 20,000 |
| 7 Cash received (being 80% of work certified) | 6,00,000 |

Prepare Contract account.

கீழ்வரும் ஒப்பந்த நடவடிக்கைகள் ராம்
கட்டுமான நிறுவனத்தைச் சாரும் :

| | Rs. |
|--|----------|
| 1 தளவாடம் கொள்முதல் | 60,000 |
| 2 கூலி | 3,40,000 |
| 3 செயலமைப்பு செலவு பங்கீடு | 40,000 |
| 4 சரக்கு அளிப்பு | 3,36,000 |
| 5 தளவாடம் தளத்தில் உள்ளது | 48,000 |
| 6 வேலை அனுமதிக்கப்படாதது | 20,000 |
| 7 பணம் பெற்றது (80% வேலை அனுமதிக்கப்பட்டது) | 6,00,000 |

ஒப்பந்த கணக்கு தயாரிக்கவும்.

Part - C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. What is Cost Accounting ? How does it differ from financial accounting ?

அடக்கவிலை கணக்கியல் என்றால் என்ன ? அது எவ்வாறு நிதிக் கணக்கியலில் இருந்து வேறுபடுகிறது.

17. Calculate the maximum, Re-order, minimum and average levels of stock from the following details :

Maximum consumption 150 units per day

Minimum consumption 100 units per day

Normal consumption 120 units per day

Re-order period 10 to 15 days

Re-order quantity 1,500 units

Normal reorder period 12 days.

பின் வரும் விவரங்களிலிருந்து உயர்மட்ட அளவு, மறு ஆணை அளவு, குறைந்தளவு மட்டம் மற்றும் சராசரி அளவு ஆகியவற்றைக் கணக்கிடுக :

உச்ச அளவு உபயோகம் 150 அலகுகள்

நாள் ஒன்றுக்கு குறைந்த அளவு உபயோகம் 100 அலகுகள்

நாள் ஒன்றுக்கு இயல்பான உபயோகம் 120 அலகுகள்

நாள் ஒன்றுக்கு மறு ஆணைக் காலம் 10 முதல் 15 நாட்கள்

மறு ஆணை அளவு 1,500 அலகுகள்

இயல்பான மறு ஆணைக்காலம் 12 நாட்கள்.

18. Standard time : 20 hours. Wages Rs. 5 p.h. Time taken to complete the task 13 hours. factory overhead is 80% of standard time. Calculate the remuneration under Halsey and Rowan scheme and prepare a comparative statement. Also calculate the benefits to the owner.

நிர்ணய நேரம் : 20 மணி கூலி ஒரு மணிக்கு ரூ. 5 வேலை செய்ய எடுத்துக்கொண்ட நேரம் 13 மணி. தொழிற்கூட மேற்செலவு நிர்ணய நேரம் கூலி வீதத்தில் 80%. இதிலிருந்து ஹால்சே திட்டப்படியும் ரோவான்ஸ் திட்டப்படியும் வருமானத்தைக் கணக்கிட்டு ஒரு ஒப்பீட்டு பட்டியலைத் தயார் செய்க. இத்திட்டங்களால் உரிமையாளருக்கு கிடைக்கும் பயனையும் கணக்கிடுக.

19. A manufacturing company consists of 2 production departments namely P and Q and three service departments in the name of R, S and T. The details of expenses and other information as follows :

| | P ₁ | P ₂ | R | S | T |
|-----------------|----------------|----------------|----------|----------|---------------|
| | | | (Time | (Stores) | (Maintenance) |
| | | | keeping) | | |
| Expenses in Rs. | 16,000 | 10,000 | 4,000 | 5,000 | 3,000 |
| Employee No. | 40 | 30 | – | 20 | 10 |
| No. of Stores | | | | | |
| Requisition | 24 | 20 | – | – | 6 |
| Machine hours | 2,400 | 1,600 | – | – | – |

Prepare secondary distribution statement under step distribution method.

ஒரு உற்பத்தி நிறுவனம் இரண்டு உற்பத்தி பிரிவுகளை P மற்றும் Q என்ற பெயரிலும் மூன்று சேவை பிரிவுகள் R, S and T என்ற பெயரிலும் கொண்டுள்ளது, இப்பிரிவுகளின் செலவும் மற்ற விவரங்களும் பின் வருமாறு :

| | P ₁ | P ₂ | R | S | T |
|---------------|----------------|----------------|------------|----------|---------------|
| | | | (நேரம் | (பண்டகச் | (பராமரித்தல்) |
| | | | குறித்தல்) | சாலை) | |
| செலவுகள் ரூ. | 16,000 | 10,000 | 4,000 | 5,000 | 3,000 |
| தொழிலாளர் | | | | | |
| எண்ணிக்கை | 40 | 30 | — | 20 | 10 |
| பண்டகசாலைக்கு | | | | | |
| வந்த கோப்பு | | | | | |
| படிவங்கள் | 24 | 20 | — | — | 6 |
| இயந்திர நேரம் | 2,400 | 1,600 | — | — | — |

20. In a factory details of a job are as follows :

Materials Rs. 4,000

Wages :

Dept. A = 60 hours at Rs. 3 per hour

Dept. B = 40 hours at Rs. 2 per hour

Dept. C = 20 hours at Rs. 5 per hour

Variable overheads :

Dept. A = Rs. 5,000 for 5,000 labour hours

Dept. B = Rs. 3,000 for 1,500 labour hours

Dept. C = Rs. 2,000 for 500 labour hours.

Fixed overheads are estimated at Rs. 20,000 for 10,000 working hours.

Calculate the price of the job adding 25% profit to cost of the job.

ஒரு தொழிற்சாலையில் ஒரு பணிக்கான விபரங்கள் பின்வருமாறு :

கச்சா பொருட்கள் ரூ. 4,000

கூலி :

துறை அ - மணிக்கு ரூ. 3 வீதம் 60 மணி

துறை ஆ - மணிக்கு ரூ. 2 வீதம் 40 மணி

துறை இ - மணிக்கு 5 வீதம் 20 மணி

மாறும் மேற்செலவுகள் :

துறை அ - 5,000 உழைப்பு மணிகளுக்கு ரூ. 5,000

துறை ஆ - 1,500 உழைப்பு மணிகளுக்கு ரூ. 3,000

துறை இ - 500 உழைப்பு மணிகளுக்கு ரூ. 2,000

மாறாத மேற்செலவுகள் 10,000 மணிகளுக்கு ரூ. 20,000
என்று உத்தேசிக்கப்படுகிறது,

பணிக்கான அடக்கவிலையுடன் 25% லாபம் சேர்த்து
பணியின் விலையைக் கணக்கிடுக.
